



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No 10,517 — FRIDAY, APRIL 10, 1953

Published by Authority

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North Western Province	—
Land Sales by the Government Agents —		North Central Province	—
Western Province	—	Province of Uva	—
Central Province	—	Province of Sabaragamuwa	—
Southern Province	—		
Northern Province	—	Land Acquisition Notices	627
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	633
North Western Province	—	Land Redemption Notices	633
North Central Province	—	Land Resumption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	637
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land, in extent about 37 perches, called Gangabodawatte, situated in the village of Hettiwatte, Kalutara Totamune Kalutara District and bounded as follows —

- North east by Bentota river, ,
- East by Kandatotam ,
- South west by Kandatotam and Dmikkattiya ,
- North west by Bage Maikkar Totam

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No L H 1017/J/LG/2904  
Colombo, March 5, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

#### Declaration under Section 5

Reference No LA/7311/J/HLG/617

I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Thirteen allotments of land totalling in extent 3 A 1 R 6 P situated in the villages of Maialanda, Arampola, Siradunna and Mawata gama in Gandahe Korale, Weudwilhi Hatpattu, Kuruwegala District, surveyed and described as lots 1, 2, 2½, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12 in preliminary plan A 1,044

Ref No J/HLG/617  
Colombo, February 10 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

627—J N B 26045-839 (4/53)

E 1

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 2 acres out of the land called Madangahawatta *alias* Babaguruwatta, situated at Liyanagemulla, Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows —

North by Dewata Road , -  
East by the land belonging to the Village Headman ,  
South by the land belonging to Mr M T D S Amerasekera ,  
West by Colombo-Negombo Railway Line

Ref No Q 4348/J/LG/2464  
Colombo, March 13, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 4 perches out of the land called Kompannewatta *alias* Hena, situated at Tudawa, Wellaboda Pattu, Matara District, and bounded as follows —

North and South by the land called Kompannewatta  
East by Matara Hakmana road ,  
West by Tudawa Hettiya V C road and Gastanewatta

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Ref No J/LG/2934-LB 2167  
Colombo, March 18, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No Q 4216/J/HLG/2009

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan A 3,373 Village—Malawathuhuripitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Horahena	Coconut garden, paddy field and two wells	S E R Gunasekera, Malwathuhuripitiya, Buth pitiya	2	3	36 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kacheheri, on June 10, 1953, at 2 30 p m , and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,  
Colombo, April 6, 1953

A ST V WIJEMANNE,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No L 3192

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No 1 to final village plan No 77 Village—Talakiriya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
329	Pallegahawelakumbura	Paddy field contains a portion of bund	U Kaluwa and U Punchi of Talakiri yawa	0	0	8 1
330	Do	do	U Kaluwa, U Punchi and U Bandiya of Talakiriya	0	0	3
Total				0	0	11 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matale Kacheheri on May 22 1953, at 11 a m , and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 15, 1953, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,  
Matale, March 28, 1953

A R RATNAVALE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No L 3059

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

## Description of the land to be acquired

Supplement No 1 to final village plan No 93 Village—Medabedda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
22	Pahalathelgediyawekumbura	Paddy field (now V C road)	Vedagedera Kudarala	0	0	6
24	Do	do	Ihalagedera Rammenjka and Ihalagedera Piyadasa	0	0	6 4
25	Ihala Badannekottuwekumbura	do	Elamalpota Guunnehelagedera Ateebu,	0	0	13 3
27	Do	Paddy field	Elamalpota, Wahacotte Gurunnehelagedera Ran Naide	0	0	12 6
Total				0	0	33 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matale Kachcheri, on May 19 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 12, 1953 the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale March 26, 1953

A R RAJNAVALE,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No L 3245

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired

Supplement No 2 to final village plan No 77 Village—Talakiriyawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
328	Ricaudia Estate	Rubber 35 years contains 2 kapok trees 8 years	The Ceylon Consolidated Ltd, Colombo Agents Messrs Aitken Spence & Co, Ltd, Colombo	2	2	19 9
Total				2	2	19 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Matale Kachcheri, on May 25, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, March 26 1953

A R RAJNAVALE  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA/7595/J/HLG/2204

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired

A total extent of 5 A 0 R 28 6 P, out of the lands called Bogahamulabhena and Serapis Estate situated in Kulpitiya Village, Panahya Palata, Udapola Otota Korale East, Dambadeni Hatpattu, Kurunegala District, and more particularly described as lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,230

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me with title deeds &c, at the Kurunegala Kachcheri, on June 1, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 22, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, March 28, 1953

N N D JILLA,  
for Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA/7635/J/E/2440

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired

An extent of 2A 1 R 11 7 P, out of the land called Galagawahena situated in Dryadora Village, Mayurawathi Korale, Dambadeni Hatpattuwa in Kurunegala District, surveyed and more particularly described as lot 112 in Sup No 3 to F V P 928

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kurunegala Kachcheri, on June 1 1953 at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 25 1953 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, April 6, 1953

N N D JILLA,  
for Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No L 953

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Ilanthaiyan	Paddy field (abandoned)	Veroniam widow of Parananthu Soosai Parananthu, Crito Thomasu, Soosai Pedru Kavuri Soosai Annam, wife of Soosai, Josephina, wife of Saveumuttu Kavuri Jacobu, Anthony Thommai and Anthony Sebamalai, all of Puttukkudiyiruppu	5	0	5
2	Koddumukam	do	Paruvathy, widow of Sinnar Thambiah, Sunderam alias Konis widow of Sinnar Sinniah both of Kepapulavu, Mulliyawalai, Sunderam widow of Sinniah Eliathamby of Puttukkudiyiruppu and Eliathamby Sthamparapilla of Vellamullivaikal	3	2	17
3	Iuppaiyadithundu	do	Ponnar Iyampillai Ponnar Murugupillai, Thambu Nallathamby, Sanmugam Veeravagu, Letchumi, wife of Sandrasekari, Rasammah, wife of Natkunam, all of Puttukkudiyiruppu and Ponnar Velupillai of Kachchilamadu	3	0	5
4	Muthaiyarthundu alias Udayarthundu alias Vellanthundu	do	T M Sabaratnam of Vathiry, Point Pedro, Sanmugam Veeravagu, Letchumi wife of Sandrasekari, Rasammah, wife of Natkunam, Arumugam Chelliah, Arumugam Ponniah, Rasiah Kanagammah and Rasiah Manickam all of Puttukkudiyiruppu and Kannakai, wife of Suppiah of Velankulam, Nedunkeni	10	1	9
5	Vallayaaral	do	Rasiah Manickam, Sanmugam Veeravagu, Letchumi, wife of Sandrasekari, Rasammah, wife of Natkunam, A Chelliah, A Ponniah, Rasiah Kanagammah, all of Puttukkudiyiruppu and Kannakai, wife of Suppiah of Velankulam, Nedunkeni	4	2	16
6	Ampalavanthundu	do	Thaveethu Pedru, T Jacobu, Mariamma, wife of A Soosai and Salome, wife of Sebathesa, all of Puttukkudiyiruppu	8	1	35
7	Umayanthundu	do	Thamu Nallathamby, Paramanathai Ilansingam, both of Puttukkudiyiruppu and Paramanathai Kandiah of Vattapalai, Mulliyawalai	5	2	1
8	Alakara	do	Thamu Nallathamby, Sinniah Kulasekaram, Sinnathamby Thambipillai and Kamali, widow of Kandavanam, all of Puttukkudiyiruppu and Thangamma, wife of Kanapathipillar Ponnampalam of Karayamullivaikal	8	1	32
9	Kudiyiruppuvayal	do	Kathramu Kandiah of Puttukkudiyiruppu	4	2	28
10	Kudiruppuvayal	do	Sanmugam Veeravagu, Letchumi, wife of Sandrasekari, Rasamma, wife of Natkunam, Arumugam Chelliah, Arumugam Ponniah, Rasiah Kanagammah and Rasiah Manickam, all of Puttukkudiyiruppu and Kannakai, wife of Suppiah of Velankulam, Nedunkeni	2	0	35
Total				55	3	23

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Puttukkudiyiruppu R C School, on May 13, 1953, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 30, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Vavuniya, March 28, 1953

P A SILVA,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No LR 995

(Please quote this number in all correspondence on this subject)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
26	Dangahaidama	Paddy field, road and channel	Ukkualage Kiribanda of Pandiyankadawala	0	0	9 9
27	Pandiyankadawelakele	do	Kuibandage Kalubanda Seeralage Gunawaidene, Ranhamige Kirietana, Kirihamige Ukkumenika, Menkiala Vidanage Kiribanda, Bandalalage Ranetana, Velatage Seerala, all of Pandiyankadawala	1	0	23 4
28	Do	Paddy field, paddy field (abandoned), road and channel	Kiribandage Kalubanda, Ranhamige Kirietana, all of Pandiyankadawala	0	1	34 3
29	Mahawela	Paddy field (abandoned)	Velatage Seerala and Velatage Herathamby, both of Pandiyankadawala	0	0	0 4
30	Do	Paddy field (abandoned) and road	Naiduralage Jothiamy, Pandiyankadawala	0	0	2 5
31	Do	do	Garasyanuge Wilham and Velatage Seerala, both of Pandiyankadawala	0	0	2
32	Do	Paddy field (abandoned) road and channel	Seerala Mohottalage Kuthiamy of Pandiyankadawala	0	0	2
33	Do	do	Mudalhamige Ranmenika and Velatage Seerala, both of Pandiyankadawala	0	0	3 8
34	Do	do	Velatage Jinadasa and Velatage Menikhamy, both of Pandiyankadawala	0	0	2 9
35	Do	do	Menkrala Vidanage Tikiri Banda of Pandiyankadawala	0	0	2 4
36	Do	do	Seerala Vidanage Dingiri Banda of Pandiyankadawala	0	0	5 8
37	Do	do	Kapurhamige Wannhamy, Pandiyankadawala	0	0	3
38	Do	do	Wannhamige Kiribanda, Pandiyankadawala	0	0	2 9

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
39	Mahawela	Paddy Field (abandoned) road and channel	Velatage Herathamge and Kirihamge Menkhamy, both of Pandiyankadawala	0	0	5 7
40	Do	do	Herathamge Thehamy, Pandiyankadawala	0	0	11 7
41	Do	do	Velatage Seerala and Velatage Herathamge both of Pandiyankadawala	0	0	0 3
42	Do	do	Appuralage Tikiribanda of Pandiyankadawala	0	0	7 5
43	Do	do	Appuralage Mudalihamy of Pandiyankadawala	0	0	13 9
44	Do	do	Seerala Mohottalage Ranhamy, Pandiyankadawala	0	0	5 3
45	Do	do	Herathamge Thehamy, Pandiyankadawala	0	0	6 8
46	Do	do	Kapurralage Appuhamy, Pandiyankadawala	0	0	6 4
47	Do	do	Kapurralage Punchirala, Pandiyankadawala	0	0	5
48	Do	do	Appuralage Punchibanda, Menkralage Mudalihamy, both of Pandiyankadawala	0	0	2 9
49	Do	do	Velatage Herathamge, Pandiyankadawala	0	0	2 4
50	Do	do	Menkrala Vidanage Herat Banda of Pandiyankadawala	0	0	5 3
51	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	7 3
52	Do	do	Ranhamge Kapurrala, Pandiyankadawala	0	0	3 4
53	Do	do	Bandage Appuhamy, Pandiyankadawala	0	0	5 9
54	Do	do	Kirihamge Ukkumenika, Pandiyankadawala	0	0	5 5
55	Do	do	Naiduralage Kaluhamy, Pandiyankadawala	0	0	5 7
56	Do	do	Seerala Mohottalage Ranhamy, Pandiyankadawala	0	0	5 5
57	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	13 4
58	Do	do	Velatage Seerala, Pandiyankadawala	0	0	7 5
59	Do	do	Kadirralage Girangi Etana, Pandiyankadawala	0	0	6 8
60	Do	do	Kirinaiduralage Lathi Etana, Pandiyankadawala	0	0	2 9
61	Do	do	Kapurralage Punchirala, Pandiyankadawala	0	0	4 4
62	Do	do	Kirinaiduralage Lathi Etana, Pandiyankadawala	0	0	6 3
63	Do	do	Menkrala Vidanage Kiribanda, Pandiyankadawala	0	0	6 4
64	Do	do	Seerala Mohottalage Kirihamy, Pandiyankadawala	0	0	5 4
65	Do	do	Seerala Mohottalage Ranhamy, Pandiyankadawala	0	0	6 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Anuradhapura Kacheheri, on May 18, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 11, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,  
Anuradhapura, April 6, 1953

B H DE ZOYSA,  
Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

#### Notice under Section 7

Reference No LR 995

(Please quote this number in all correspondence on this subject)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Plan No Supplement No 1 to final village plan 147 Village—Pandiyankadawala						
66	Mahawela	Paddy field (abandoned) road and channel	Mantrihamge Kapurhamy, Pandiyankadawala	0	0	4 3
67	Do	do	Kadirralage Girangi Etana, Pandiyankadawala	0	0	4 6
68	Do	do	Wannihamge Kiribanda, Pandiyankadawala	0	0	3 9
69	Do	do	Menkrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	6 4
70	Do	do	Ranhamge Kirietana, Pandiyankadawala	0	0	2 4
71	Do	do	Mantrihamge Kapurhamy, Pandiyankadawala	0	0	3 3
72	Do	do	Naiduralage Jotihamy, Pandiyankadawala	0	0	6 1
73	Do	do	Kadirralage Lami Etana, Pandiyankadawala	0	0	5 3
74	Do	do	Menkrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	6 6
75	Do	do	Kadirralage Girangi Etana, Pandiyankadawala	0	0	6 9
76	Do	do	Velatage Herathamge, Pandiyankadawala	0	0	6 2
77	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	5 3
78	Do	do	Menkrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	6 7
79	Do	do	Kadirralage Ran Etana, Pandiyankadawala	0	0	6 2
80	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	3 9
81	Do	do	Seeralage Punchi Banda, Malhamge Naidurala, both of Pandiyankadawala	0	0	4 9
82	Do	Paddy field (abandoned)	Seeralage Punchi Banda, Malhamge Naidurala, both of Pandiyankadawala	0	0	0 5
83	Do	do	Naiduralage Jotihamy, Mudalihamge Ranmenika, both of Pandiyankadawala	0	0	3 9
84	Do	Paddy field (abandoned) road and channel	Naiduralage Jotihamy, Mudalihamge Ranmenika, both of Pandiyankadawala	0	0	9 4
85	Do	do	Mudalihamge Kapurhamy, Pandiyankadawala	0	0	9 3
86	Do	Paddy field (abandoned)	Mudalihamge Kapurhamy, Pandiyankadawala	0	0	5 6
87	Do	do	Bandage Appuhamy, Pandiyankadawala	0	0	4 4
88	Do	Paddy field (abandoned) road and channel	Bandage Appuhamy, Pandiyankadawala	0	0	9 1
89	Do	do	Kadirralage Ran Etana, Pandiyankadawala	0	0	4 5
90	Do	Paddy field (abandoned)	Kadirralage Ran Etana, Pandiyankadawala	0	0	1 6
91	Do	do	Herathamge Thehamy, Pandiyankadawala	0	0	1 7
92	Do	Paddy field (abandoned) road and channel	Herathamge Thehamy, Pandiyankadawala	0	0	3 9
93	Do	do	Appuralage Punchi Banda, Pandiyankadawala	0	0	4 1
94	Do	Paddy field (abandoned)	Appuralage Punchi Banda, Pandiyankadawala	0	0	2
95	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	1 2
96	Do	Paddy field (abandoned) road and channel	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	4
97	Do	do	Menkralavitanage Tikiri Banda and Menkralavitanage Kiriri Banda, both of Pandiyankadawala	0	0	7 9
98	Do	Paddy field (abandoned)	do	0	0	2 1
99	Do	do	Ranhamge Kirietana, Pandiyankadawala	0	0	1 6
100	Do	Paddy field (abandoned) road and channel	do	0	0	8 9

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
101	Mahawela	Paddy field (abandoned) road, channel and paddy field	Appuralage Ranhamy, Kadiralage Ranmenika, both of Pandiyankadawala	0	0	13
102	Do	Paddy field (abandoned)	Appuralage Ranhamy, Kadiralage Ranmenika, both of Pandiyankadawala	0	0	2 4
103	Do	do	Herathamige Thehamy and Velatage Heratham, both of Pandiyankadawala	0	0	3 9
104	Do	Paddy field (abandoned) road and channel and paddy field	Herathamige Thehamy, Velatage Heratham, both of Pandiyankadawala	0	0	12 4
105	Do	do	Menikrala Vidanage Tikiri Banda of Pandiyankadawala	0	0	13
106	Do	Paddy field (abandoned) and channel	do	0	0	8 9
107	Do	Paddy field, road and channel	Bandage Appuhamy, Pandiyankadawala	0	0	11

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Anuradhapura Kachcheri, on May 19, 1953, at 10 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 12, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Anuradhapura, April 6, 1953

B H DE ZOUSA,  
Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

#### Notice under Section 7

Reference No LR 995

(Please quote this number in all correspondence on this subject)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Plan No Supplement No 1 to final village plan 147 Village—Pandiyankadawala						
108	Mahawela	Paddy field, road and channel	Seeralage Gunawardene, Pandiyankadawala	0	0	11 1
109	Do	do	Menikralage Mudalihamy, Pandiyankadawala	0	0	5 9
110	Do	do	Sinnathage Walli Etana, Pandiyankadawala	0	0	5 1
111	Do	do	Tikuralage Ranmenika, Pandiyankadawala	0	0	12 7
112	Do	do	Appuhamige Kalubanda, Pandiyankadawala	0	0	9 5
113	Do	do	Kirihamige Ukkumenika, Pandiyankadawala	0	0	5 5
114	Do	do	Menikrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	5 3
115	Do	do	Mantrihamige Kapuruhamy, Pandiyankadawala	0	0	11
116	Do	do	Velatage Seerala, Pandiyankadawala	0	0	34 5
117	Pansalkumbura	do	Rev P Dharmapala (Incumbent, Pandiyankadawala Temple), Pandiyankadawala	0	3	22 6
127	Yathuruwalagawa Pt taniya	Bund	Ranhamige Kirietana, Pandiyankadawala	0	0	0 6
128	Bogahawatta	Part of coconut garden 20-25 years (contains no cultivation) road, channel and bund	do	0	0	15 1
129	Mahawela	Paddy field	Sinnathage Walli Etana, Pandiyankadawala	0	0	1 5
130	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	3 4
131	Bogahawatta	Part of coconut garden 20-25 years (contains no cultivation) road, channel and bund	Menikrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	11 9
132	Mahawela	Paddy field, road, channel and bund	Velatage Seerala, Pandiyankadawala	0	0	6 9
133	Do	Paddy field	do	0	0	2 6
134	Do	do	Menikrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	2
135	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	2
136	Do	do	Sinnathage Walli Etana, Pandiyankadawala	0	0	1
137	Do	do	Menikrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	0 4
138	Do	Paddy field, road, channel and bund	do	0	0	5
139	Do	do	Appuralage Mudalihamy, Pandiyankadawala	0	0	5 9
140	Do	do	Sinnathage Walli Etana, Pandiyankadawala	0	0	5
141	Do	do	Menikrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	5 4
142	Do	do	Kirihamige Ukkumenika, Pandiyankadawala	0	0	4 1
143	Do	do	Menikrala Vidanage Herat Banda, Pandiyankadawala	0	0	6 9
144	Do	Paddy field, road and channel	Tikuralage Ranmenika, Pandiyankadawala	0	0	5 5
145	Do	Paddy field and channel	Sinnathage Walli Etana, Pandiyankadawala	0	0	1 1
146	Do	do	Menikralage Mudalihamy, Pandiyankadawala	0	0	0 9
147	Do	Paddy field	Seeralage Gunawardene, Pandiyankadawala	0	0	0 3
148	Bogahawatta	Waste land	Kadiralage Lamietana, Ranhamige Kirietana, Herathamige Thehamy, Appuralage Mudalihamy, all of Pandiyankadawala	0	0	10 8
149	Do	Part of coconut garden 50 years (contains no cultivation) road, channel and bund	Kadiralage Lamietana, Ranhamige Kirietana Herathamige Thehamy, Appuralage Mudalihamy all of Pandiyankadawala	0	0	38 7
150	Talgahawatta	Bund	Punchuralage Mantrihamy, Pandiyankadawala	0	0	2 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Anuradhapura Kachcheri, on May 20, 1953, at 10 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 13, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Anuradhapura, April 6, 1953

B H DE ZOUSA,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No LW 3561

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of lands to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No A 268	Village—Ridimaliyadda	Name of Claimant	Extent		
						A	R	P
1	Muttettuwehena	Chena contains a permanent building			R B Pitawela and W M Karunaratna, jointly, both of Potawa, Uraniya	0	0	36 4
2	Do	Chena			do	0	0	3 8
						0	1	0 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Uraniya Government School, on June 23, 1953, at 11 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 16, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of the claim should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, March 30, 1953

A I MOHIDEEN,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

## Notice under Section 7

Reference No LW 3456

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Supplement No 1 to final village plan No 419	Village—Balagalla	Name of Claimant	Extent		
						A	R	P
51	Andakosgahalandehena	Pityegederalande	Chena contains a stone fence		Leelawathie Dambawinna, Pahala Walawwa, Dambawinna, Welmada	2	2	5 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D R O's Office, Welmada, on June 8, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 1, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and other documents in support of the claims should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, March 30, 1953

A I MOHIDEEN,  
Assistant Government Agent

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS (MIDDLE-CLASS CEYLONESE)

NOTICE is hereby given that the District Land Officer, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9.30 a.m. on May 19, 1953, at Divisional Revenue Officer's Office at Daladagama, Maho, to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2 Allotments will be confined to Middle Class Ceylonese

3 All applications must reach the Government Agent at the Kurunegala Kachcheri on or before April 30, 1953

4 Every applicant should attend the land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any

person deputed to represent him attends the Land Kachcheri, the Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

5 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

6 The allottees will be required to take up residents on their allotments.

IVAN SAMARAWICKRAMA,  
for Government Agent, N W P

## Particulars of Land to be dealt with

Lot	Approximate Extent	Crops for which Land is suited	F V P 2,380			Village—Maha Katuwannawa
			A	R	P	
2A	117 0 39	Coconut and fruit trees				
15 (part)	16 2 3					
17	110 2 39					

## Land Redemption Notices

LRO/APL/3363 J/LLD/92/53

No LP 6550

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 13, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

## Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No A 1,398	Village—Mawadawila	Name of Claimant	Extent		
						A	R	P
1	Pelangahawatta	Cinnamon 20 years			Mrs R M N Karunawathie, Wiligoda, Ambalangoda	2	2	3
2	Do	do			do	0	0	6
Total						2	2	9

No LRO/APL 4387/J/LLD/4/53/LG 138

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, January 5, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**Schedule**

Preliminary plan No A 741 Village—Maymoluwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Boonugekumbura	Paddy field	H M D Jayatillaka Bandara of "Jayasiri", Galapitamada	0	1	31
2	Do	do	do	0	1	04
3	Do	do	do	0	0	08
Total				0	3	03

No LRO/APL 4387 A/J/LLD/183/53/LG 147

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, March 10, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**Schedule**

Preliminary plan No A 743 - Village—Maymoluwa and Dorawaka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mankadagawatta <i>alias</i> Thala owitehenekebalitennewatta	Coconut garden about 40 years	Dombatadenipathurannehelage Magilus Singho and Miss Kaluarachchige Nandawathie Wansalatha (minor), both of Kukulpone, Dorawaka	0	0	23
2	Do	Coconut garden about 40 years contains 1 coconut plant 4 years, 2 jak trees 30 years and 12 arecanut trees 15 years	do	0	0	8
3	Do	Coconut garden 40 years	do	1	3	22
4	Do	Coconut garden contains 2 coconut plants 4 years, 1 jak tree 30 years and 5 arecanut trees 4 years	do	0	1	12
Total				2	1	25

Kachcheri Ref No LA 3477

LRO/APL 4291-J/LLD/87/53

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, February 11, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**Schedule**

Preliminary Plan No A 1,862 Village—Harasgama (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Nekatakotuwa <i>alias</i> Nekatakotuwekumbura	Paddy field	V Vellayan Chettyar of No 401, Trincomalee Street, Matale	0	0	23
2	Do	do	do	0	0	1
3	Do	do	do	0	0	3
Total				0	0	27



Kachcheri Ref No LA 3478

LRO/APL 2178-J/LLD/147/53

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with Section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary

Colombo, February 21, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development**Schedule**

Preliminary plan No A 1,921 Village—Owala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Bogahamulawatta	Garden contains cocoa rubber, coco nuts and jak about 30 years	K N R M Kadresan Chetty of Irmcomalee Street, Matale	0	0	26
2	Do	do	do	0	1	34
3	Do	do	do	0	0	12
4	Do	do	do	0	3	11
5	Do	Garden (no cultivation)	do	0	0	1
				<u>1</u>	<u>2</u>	<u>4</u>

LD—B 49/50

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950**

My No LA 3456

I, Arthur Rajkumar Ratnavale, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on May 22, 1953, at 10 a.m., and
  - (b) notify to me in writing on or before May 15, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, March 28, 1953A R RATNAVALE,  
Assistant Government Agent**Schedule**

Preliminary plan No A 1,875 Village—Serugolla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Godapela	Paddy field	H L Janudeen of Ulpothapitiya, Matale, and Abdul Majeed of Ulpothapitiya, Matale	0	1	7
2	Do	do	do	0	0	19
				<u>0</u>	<u>1</u>	<u>26</u>

LB 2170 LRO/APL/4476/J/LLD/2917

I, E M Wijenaike, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that,

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, as the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the requisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall,
  - (a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Matara, on June 3, 1953, at 10 a.m., and
  - (b) notify to me in writing on or before May 28, 1953, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount

March 23, 1953

E M WIJENAIKE,  
Additional Assistant Government Agent**Schedule**

Preliminary plan No A 1,377 Village—Ihalavitiyala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Yahalayagodahena	Rubber 40 years	Miss Rosalind Victoria Altendroff, Fort Matara	2	1	5
				<u>2</u>	<u>1</u>	<u>5</u>

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950**

No LA 658/LRO

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear personally or by agent duly authorised in writing, before me at the Jaffna Kachcheri on June 1, 1953, at 10 a.m.
  - (b) notify to me in writing on or before May 21, 1953, the nature of his interest in the lands, particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

2 The notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 in respect of these lands published in *Government Gazette* No 10436 of June 22, 1952, is hereby cancelled

The Kachcheri,  
Jaffna, March 30, 1953P J HUDSON,  
Government Agent

## Schedule

Preliminary plan No A 1,593 Village—Avarangal

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Periyapulam	Tobacco (no cultivation) open waste land and channel	(1) Mahaledchumi, wife of Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (2) Kana gasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (3) Ponnammah, wife of Thambar Thamo therampillai of Kadrippai, Achchuveli, (4) Thambar Thamo therampillai of Kadrippai, Achchuveli, (5) Gnanaratnam, wife of Vaithilingam Arulampalam of Achchuveli, (6) Vaithilingam Arulampalam of ditto	0	1	11 0
2	Do	Tobacco (no cultivation) and open waste land	do	0	0	23 8
3	Do	Tobacco (no cultivation) plantains 1-2 years, manioc 3 months, vegetable 4 months, coconut garden contains 9 coconut trees 30 years, channel and waste land	do	0	3	21 4
4	Do	Channel	do	0	0	3 5
5	Do	Coconut garden contains one coconut tree 30 years and a masonry well	(1) Mahaledchumi, wife of Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (2) Kana gasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (3) Ponnammah, wife of Thambar Thamo therampillai of Kadrippai, Achchuveli, (4) Thambar Thamo therampillai of Kadrippai, Achchuveli	0	0	5 1
6	Vellaruvangkoodal	Tobacco (no cultivation) manioc 3 months and channel	(1) Mahaledchumi, wife of Kanagasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (2) Kana gasabapathy Sundaramoorthy of Achchuveli South, Achchuveli, (3) Ponnammah, wife of Thambar Thamo therampillai of Kadrippai, Achchuveli, (4) Thambar Thamo therampillai of Kadrippai, Achchuveli, (5) Gnanaratnam, wife of Vaithilingam Arulampalam of Achchuveli, (6) Vaithilingam Arulampalam of ditto	0	2	5 3
Total				1	3	30 1

(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown reservation under the Crown Land Ordinance, No 8 of 1947)

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Reference No LD 3402-J/LLD/93/53-LRO/APL 5347

(This reference should be quoted in all letters in this connection)

I, Thiagarajah Rajathurai, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at D R O's Office, Kalmunai, on June 2, 1953, at 10 a m, and
  - (b) notify to me in writing, *in duplicate*, on or before May 25, 1953, the nature of his interests in the lands the particular of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Batticaloa, March 30, 1953

T RAJATHURAI,  
Assistant Government Agent

## Schedule

Preliminary plan No A 1,054 Village—Kalmunai-kudiyiruppu Division No 4

Lot	Name of Land	Description	Claimant	Extent		
				A	R	P
1	Vaddavanvayal	Paddy field	M S Kariapper, Kalmunai	0	0	33
2	Do	do	do	1	0	8
Total				1	1	1

L D —B 49/50

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

No LRO/APL/5378A/J/LLD/53/53/LG/117

I, M G V P W Samarasinghe, Assistant Government Agent of the Kegalle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kegalle Kachcheri, on May 11, 1953, at 9 a m, and
  - (b) notify to me in writing on or before May 4, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kegalle, March 26, 1953

M G V P W SAMARASINGHE  
Assistant Government Agent

## Schedule

Preliminary plan No A 740 Village—Malawita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Thalagahadeniyakumbura	Paddy field	Mrs K A Sano Perera Hamine of Palladeniya, Kegalle	0	3	35
2	Egodawattehena	Garden contains coconut, jak, &c	do	0	0	16
3	Do	do	do	0	0	29
4	Do	do	do	0	0	28
5	Do	do	do	0	2	27
Total				2	0	15

L D —B 49/50

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

No LRO/APL/5378/J/LLD/54/53/LG 116

I, M G V P W Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kegalle Kachcheri, on May 11, 1953, at 9 15 a m, and
  - (b) notify to me in writing on or before May 4, 1953, the nature of his interest in the lands the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kegalle, March 26, 1953

M G V P W SAMARASINGHE,  
Assistant Government Agent

## Schedule

Preliminary plan No A 739 Village—Malawita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Meegahantullekumbura	Paddy field	Mrs K A Sano Perera Hamine of Palladeniya, Kegalle	0	3	01
2	Do	do	do	0	0	38
Total				0	3	39

## Miscellaneous Land Notices

## LEASE OF PRODUCE OF LAND IN P P 20394—KOTTE

NOTICE is hereby given that the Government Agent, W P, will receive sealed tenders for the lease of the right to take grass on lots 1, 2, 19, 20, 21, part of 22 excluding the encroachment 23, 24, 25, part of 26 excluding the encroachment 27, 28, 29, 30, 41, 33, 34, 40, 41, 41A, 41B, 41C, 41D, 41E, 41F, 41G, 42, 43, 44, 36, 47A, 47B, 47C, 47D, 47E, 48, 49, 50, 51, 52, 53, 62, 63, 64, 65, 66, 88, 89 in P P 20394. Tenders which should be in sealed envelopes superscribed "Tender for Lease of Produce in Grassland in P P 20394—Kotte", will be received at the Colombo Kachcheri until 11 a m, on April 25, 1953, when they will be opened. All tenderers will be required to be present in person or to satisfy the Government Agent, by duly accredited agents that their tenders have been made in good faith.

## Conditions

- 1 The tenderer whose tender is accepted (hereinafter referred to as the lessee) will be required to deposit immediately the tender is accepted 1/8 of the amount tendered by him as cash security. The sum will be held in deposit and refunded to him on the expiry or the earlier termination of the lease. The Government Agent will have the right to confiscate the whole or any part of this security for breach of any condition of the lease.
- 2 The lessee will be required to pay any rates and taxes which may be levied by the Local Authority of the area in respect of the right to be leased.
- 3 The lessee will be required to sign a lease permit of the lease as soon as he is called upon to do so by the Government Agent.
- 4 The lease may be terminated at any time by the Government Agent, on one calendar month's notice in writing being served on the lessee personally or by post under registered cover addressed to him to his last known or usual place of abode or affixed in a conspicuous portion on the land.
- 5 This permit will be personal to the lessee.
- 6 The lessee shall not erect any permanent or semi permanent buildings nor make any permanent plantations on the land except with the consent of the Government Agent.
- 7 The lessee shall not fell or in any way damage, or allow to be felled or in any way damaged, any trees growing on the land, except with the consent of the Government previously obtained in writing.

8 On the expiry of the lease, the lessee shall deliver quiet possession of the land to the Government Agent, or any person acting on his behalf.

9 Further particulars may be obtained at the Colombo Kachcheri.

The Kachcheri,  
Colombo, April 7, 1953

A S T V WIJEMANNE,  
for Government Agent, W P

No LS 2142

## NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Waduawatte Lecomalage Mudalhamy and Talhene Dolakarage Kirisantha of Tanjama, trustees of the Bodrukarama Wardhana Society, Tanjantenna have applied for the lease of lot 147, in V P 810, in extent 27 P, and about 3 R 02P from lot 148 in the same plan, situated in Tanjantenna, Ratnapura District, for the establishment of a Buddhist temple thereon.

2 Lot 147 already contains a vihara, Pansala, Avasa and a latrine. It is proposed to renovate these buildings and to erect further buildings such as a Preaching Hall and Dan Salawa, &c, on the land. The land is available for the purpose. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others—

- (a) Rent Re 1 per annum,
- (b) The lessees shall, within five years from the commencement of lease, erect a preaching hall, latrine, kitchen and 'Dan Salawa' on the land to the satisfaction of the Government Agent, Province of Sabaragamuwa,
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
- (d) The lessees shall, within six months of the completion of the buildings referred to in (b) above, dedicate the buildings on the land by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, April 10, 1953

E K R ASERAPPA,  
for Land Commissioner

**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්විමයි**

අංකය LB 2167/J/LG/2934

1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කර්තෘ දිනේෂ්වරයාගේ කර්තෘ තොටමුණේ හෙවිට්ටන්ක යන ගම පිහිටි ගඟබොඩවත්ත නමැති පර්චස් 37ක් පමණ වූ ඉඩම් කැබලි ෮, මායිම් —

- ඒයානව බෙන්තොට ගඟ,
- නැගෙනහිරට කන්දකොටම,
- නිරිතට කන්දකොටම සහ දිනිකවිටිය,
- මධ්‍යමට බාගේ මරික්කාරකොටම,

පී බී මූලාශ්‍රයට මේ,  
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
 අන්‍යෝන්‍යයෙන් ඇස් ඇස් අමරසිංහ,  
 ස්වාමිර ලේකම්තුමාන

නො L H 1017/J/LG/2904  
 වම් 1953<sup>වන</sup> මාර්තු මස 5 වැනි දින  
 කොළඹදීය

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිනේෂ්වරයාගේ මැල්ලබඩ පන්තුවේ තුඩුව යන ගම පිහිටි කොමිපන්නේ වත්ත නොහොත් හේන නමැති ඉඩමෙන් පර්චස් හතරක බිම් ප්‍රමාණයක් තුඩුවේ ප්‍රසිද්ධ වැසිකිලියක් තැනීම පිණිස, මායිම් —

- උතුරට කොමිපන්නේ වත්ත,
- නැගෙනහිරට මාතර හක්මන පාර,
- දකුණට කොමිපන්නේ වත්ත,
- බස්නාහිරට තුඩුව හෙවිටිය ගම සහ පාර සහ ගස්තැන්නේ වත්ත

පී බී මූලාශ්‍රයට මේ,  
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා  
 වම් 1953<sup>වන</sup> මාර්තු මස 18 වැනි දින  
 කොළඹදීය

අංකය Q 4348/J/LG/2464

1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිනේෂ්වරයාගේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ ලියනගොළුලේ පිහිටි මාදර්ගගවත්ත නොහොත් බඩාගුරුවත්ත යන ඉඩමෙන් අක්කර 2ක පමණ ප්‍රමාණය, ජව මායිම් —

- උතුරට දෙවටපාර,
- නැගෙනහිරට ගම් මූලාශ්‍රිනිකුතට අයිති ඉඩම,
- දකුණට ඇම් ටී ඩී ඇස් අමරසේකර මහත්මයාට අයිති ඉඩම,
- බස්නාහිරට කොළඹ-මිගමුම් රේල්පාර

පී බී මූලාශ්‍රයට මේ,  
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.  
 වම් 1953<sup>වන</sup> මාර්තු මස 13 වැනි දින  
 කොළඹදීය

නො Q 4216/J/HLG/2009

1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950<sup>වන</sup> අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ රූ ප
1	හොරගේන	පොල් ඉඩම, කුඹුර සහ ඇස් ඊ ඇර් ගුණසේකර මහත්මයා, මල්වතුකිරිපිටිය, ෮෭ දෙක	අයිතිකම්කීයන්හා	2 3 36 8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කිසිවක් සිටියදී සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953<sup>වන</sup> ජූනි මස 10 වැනි දින අපරහාය 2 30<sup>වන</sup> වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1953<sup>වන</sup> මැයි මස 26 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම් සංවර්ධනයේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සීමාවන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ලේඛන ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීමේ මා මේක (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

වම් 1953<sup>වන</sup> අප්‍රේල් මස ෦6 වැනි දින  
 කොළඹ කවිචේරියේදීය

ඒ සෙන්ටි වි විජේමාන්න,  
 කොළඹ දිනේෂ්වරයාගේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරී

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අවසාන ගම් සිතියමේ නො 93 හේ අතිරේක නො 1 ගම—මැදබැද්ද	ප්‍රමාණය, අරූප
22	පහලනෙල්ගෙඹියාවේ කුඹුර	මිබකුඹුර (දුනට V C පාර)	මැදගෙදර කුබාරල	0 0 6
24	එම	එම	ඉහලගෙදර රම්මැණිකා සහ ඉහලගෙදර පියදස	0 0 6 4
25	ඉහලබදන්තේකොටු වේකුඹුර	එම	එලමල්පොහ කුරුණෑගැල, ගෙදර අතිබු, එලමල්පොහ, මහකෝවිච්චි	0 0 13 3
27	එම	මබකුඹුර	ගුරුත්තැහැල, ගෙදර රත්නසිද්දේ	0 0 12 6
එකතුව				0 0 38 3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මැයි මස 19 වැනි දින පෙරවරු 10 වේලාවට මාතලේ කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළහ

නවද වම් 1953 ක්වූ මැයි මස 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953 ක්වූ මාර්තු මස 23 වැනි දින  
මාතලේ කම්මේරියේදීය

ඒ ආර් රත්නචේල්,  
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අවසාන ගම් සිතියමේ නො 77 හේ අතිරේක නො 1 ගම—නලකිරියාව	ප්‍රමාණය, අරූප
329	පල්ලේගහවෙලකුඹුර	බැම්මෙන් කොටසක් සහිත මැඩකුඹුර	නලකිරියාවේ පදිංචි යු කථවා සහ යු පුවි	0 0 8 1
330	එම	එම	නලකිරියාවේ පදිංචි යු කථවා, යු පුවි සහ යු බත්භියා	0 0 3
එකතුව				0 0 11 1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මැයි මස 22 වැනි දින පෙරවරු 11 වේලාවට මාතලේ කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළහ

නවද වම් 1953 ක්වූ මැයි මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953 ක්වූ මාර්තු මස 30 වැනි දින  
මාතලේ කම්මේරියේදීය

ඒ ආර් රත්නචේල්,  
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

අංකය L 3245

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අවසාන ගම් සිතියමේ නො 77 හේ අතිරේක නො 2 ගම—නලකිරියාව	ප්‍රමාණය, අරූප
328	රිකාභියාවත්ත	අවුරුදු 35 ක් පමණ වයසැති රබර් සහ අවුරුදු 8 ක් පමණ වයසැති කොට්ටගස් 2 කි	ලංකාවේ සීමාසහිත කොත්සොලිච්චි සමාගම, කොළඹ ඒජන්තවරු සීමාසහිත අයිකන් ස්පෝන්සර් සහ සමාගම, කොළඹ	2 2 19 9
එකතුව				2 2 19 9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මැයි මස 25 වැනි දින පෙරවරු 10 වේලාවට මාතලේ කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළහ

නවද වම් 1953 ක්වූ මැයි මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953 ක්වූ මාර්තු මස 26 වැනි දින  
මාතලේ කම්මේරියේදීය

ඒ ආර් රත්නචේල්,  
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් පරාමේ නො A 1,788 ගම—පුදුකුඹුරුපිටු

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්	ප්‍රමාණය, අරු. ප
1	ඉලම්නාසිවන්	පනාඤාගේ වෑන්දමුඛායාර්ව මන මෑරෝනිකම්, සුස පේදුරු, ඇස් පනාඤා, සී කෝමපු, කේ සුසෙයි, සුසගේ භායාර්ව වන ආන්තම්, සමර්මුත්තුගේ භායාර්ව මන පෝසපිනා, කේ ජකෝමු, ඒ නොමිමයි සහ ඒ සෙමොලෙයි, සියලු දෙනාම පුදුකුඹුරුපිටුවේ පදිංචි අය		5 0 5
2	කොට්ටුමුගම්	මුල්ලිවලෙයි කෙළපපුලුවේ පදිංචි ඇස් නම්බෙයාගේ වෑන්දමුඛායාර්ව මන පාර්වති, ඇස් සිත්තනියාගේ වෑන්දමුඛායාර්ව මන සුංකරම් නොකොන් කෝනිස්, පුදුකුඹුරුපිටුවේ පදිංචි ඇස් ඉලෙයිකේරිගේ වෑන්දමුඛායාර්ව මන සුංකරම් සහ මෙල්ලෙල්ලියායිකාල්ලේ පදිංචි ඊ සිදුම්බරපිල්ලෙයි		3 2 17
3	ඉලුපපෙයිඅභිතුංචු	පොත්තයා අයිපිල්ලේ, පොත්තයා මුරුගපිල්ලේ, තාම්බු නල්ලකේසි, සන්මුගම් මිරවාගු, ලේව්මු සන්දිරසේකරගේ භායාර්ව, රුසම්මා නව්ගුනම්ගේ භායාර්ව, සියලුදෙනාම පදිංචි පුදුකුඹුරුපිටු සහ කව්ලාමොවේසි පදිංචි පොත්තයා වෙලුපිල්ලේ		3 0 5
4	මුලියාතුන්චු නොකොන් උබයාතුන්චු නොකොන් මේලාන්තුන්චු	ඊ, ඇම් සහාරන්තම්, වයිඊ, පොතින්විපේදුරු, පුදුකුඹුරුපිටුවේ පදිංචි සම්මුගම් මිරවාගු, ලෙව්මු සන්දිරසේකරගේ භායාර්ව, රුසම්මා නව්ගුනම්ගේ භායාර්ව, ආරුමුගම් සේල්අයියා, ආරුමුගම් පොත්තනියා, රුසම් කණගම්මො සහ රුසම් මොනික්කේ, කන්තකායි සුප්පෙයාගේ භායාර්ව, මේලාම්කුලම්, නැදුන්කානි		10 1 9
5	මල්ලියායුරල්	පුදුකුඹුරුපිටුවේ පදිංචි සන්මුගම් මිරවාගු, ලෙව්මු සන්දිරසේකරගේ භායාර්ව, රුසම්මා නව්ගුනම්ගේ භායාර්ව, ආරුමුගම් සේල්ලෙයි, ආරුමුගම් පොත්තනියා, සාසයි කණගම්මො සහ රුසම් මොනික්කේ, කන්තකායි සුප්පෙයාගේ භායාර්ව, මේලාම්කුලම්, නොදුන්කුලම්		4 2 16
6	අම්පලාවන්වන්චු	පුදුකුඹුරුපිටුවේ පදිංචි තාම් පේදුරු, පි ජකෝමු, මාර්අම්මො අත්තෝනියගේ භායාර්ව, සුසෙයි සහ සලොම් අත්තෝනිය සබ්සිතන්ගේ භායාර්ව		8 1 35
7	උමයන්තන්චු	පුදුකුඹුරුපිටුවේ පදිංචි තාම්බු නල්ලකේසි, පරමනාකර් ඉලුගසිංගම් සහ මල්ලපලෙයි මුලියාවලෙයි පදිංචි පරමනාකර් කන්දෙයා		5 2 1
8	අලකරෙයි	පුදුකුඹුරුපිටුවේ පදිංචි කාම්බු නල්ලකේසි, සිත්තනියා කුලසේකරම්, සිත්තනම්බි නම්බි පිල්ලේ, කන්දමුනම්ගේ වෑන්දමුඛායාර්ව මන කමලි සහ කනපති පිල්ලේගේ භායාර්ව මන තන්සම්මො (පදිංචි) කරයාමුල්ලිවෙයිකාල්		8 1 32
9	කුඹුරුපිටුවාය	පුදුකුඹුරුපිටුවේ පදිංචි කනිරුකු කන්දෙයා		4 2 28
10	එම	පුදුකුඹුරුපිටුවේ පදිංචි සන්මුගම් මිරවාගු, සන්දිරසේකරගේ භායාර්ව මන ලෙව්මු, තන්කුනම්ගේ භායාර්ව මන රුසම්මො, ආරුමුගම් සේල්ලෙයි, ආරුමුගම් පොත්තනියා, රුසම් කනගම්මො සහ නෙමුන්කොනියේ මේලාම්කුලම් පදිංචි සුප්පෙයාගේ භායාර්ව මන කන්තකායි		2 0 35

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ මැයි මස (13) දහතුන්වෙනි දින සවස 3ට පුදුකුඹුරුපිටුවේ රෝමානු කතෝලික පාර්ශ්වයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1953ක් වූ අප්‍රේල් මස (30) තිස්මෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක් වූ මාර්තු මස 28 වෙනි දින  
 වවුනියා කවිමේරියේදී

පී ඒ සිල්වා,  
 වවුනියා දිසත්‍රිකගේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය : LA 7635/J/E/2440

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

කුරුණෑගල දිසත්‍රිකගේ, දබදෙණි හත්පත්තුවේ, මයුරවතී කෝරළේ දිසදෙර නම් ගමෙහි පිහිටි ගලගාව හේන නම්වන ඉඩමක් අ 2, රු 1, ප 11 7 ක විශාලතියක් ඇති නො 928 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 3 වෙනි අතිරේකයේ නො 112 දරණ කොටස කැබැල්ලෙයි මඩා විසාරව හැඳින්වෙන දිම ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ ජූනි මස 1 වෙනි දින පූර්වගත 9 30ට කුරුණෑගල කවිමේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1953ක් වූ මැයි මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක් වූ අප්‍රේල් මස 6 වෙනි දින  
 කුරුණෑගල කවිමේරියේදී

ඇන් ඇන් සී ජිල්ලා,  
 කුරුණෑගල පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

අංකය LA/7595/J/HLG/2204,

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම් අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ආරුණැගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ උඩපොල බොහෝ කොටසේ නැගෙනහිර පනලිම පළාතේ, කුලීපිටිය නම් ගමේ පිහිටි බෝගවුල්ලෙන් සහ සෙරපස් එස්වේටි නමැති ඉඩම්වලින් අක්කර 5, රූඩ් 0 පර්චස් 28 6ක භිඤාලත්වයක් ඇති හෝ A 1,230 දරණ මුල් ප්ලානයේ 1, 2, 3, සහ 4වෙනි බිම් කැබලියයි වඩා විස්තරව හැඳින්වන බිම් ප්‍රමාණය මේ

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අසවලුන් හෝ වම් 1953ක්වූ ජුනි මස 1 වෙනි දින පෙරවර 9 30ව ඵනි බප්පත් සමග ආරුණැගල කවිචේරියේදී මා සම්මුඛ මිස යුතුයි

තවද වම් 1953ක්වූ මැයි මස 22වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මින්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටින් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ මාර්තු මස 28වෙනි දින ආරුණැගල කවිචේරියේදී අයුත් ඇත් බි ඒල්ල, වයඹ පළාතේ අණකුමේ ඒජන්තතුමා වෙතුවට

(මේ සමාකම් සියලුම ලියුම්වල මේ අංකය දැක්විය යුතුයි) අංකය LR 995

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම් අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො. 26	ඉඩමේ නම	විස්තර	අයිතිකමකින්නා	ප්‍රමාණය, අරූප
26	දන්තඉඩම	කුඹුර, පාර සහ ඇල	පාබියන්කඩවල උක්කුරුලේ කිරිබණ්ඩා	0 0 9 9
27	පාබියන්කඩවල කැලේ	එම	පාබියන්කඩවල කිරිබණ්ඩාගේ කලුබණ්ඩා, සිරුලගේ ගුනමිනි, රත්තමිගේ එඵපනා, කිරිතමිගේ උක්කුමැනිකා, මැණිකරල විදුනගේ කිරිබණ්ඩා, බැඳිරලගේ රත්පනනා සහ මේලාතගේ සිරුල	1 0 23 4
28	එම	කුඹුර, අත්තැර තිබෙන කුඹුර, පාර සහ ඇල	පාබියන්කඩවල කිරිබණ්ඩාගේ කඵබණ්ඩා සහ රත්තමිගේ කිරි එහනා	0 1 34 3
29	මහමල	අත්තැර තිබෙන කුඹුර	පාබියන්කඩවල මේලාතගේ සිරුල සහ මේලාතගේ හේරත්තමි	0 0 0 4
30	එම	එම සහ පාර	පාබියන්කඩවල නයිදුරලගේ පේතිතමි	0 0 02 5
31	එම	එම	පාබියන්කඩවල ගරස්සානුගේ විලියම් සහ මේලාතගේ සිරුල	0 0 02
32	එම	අත්තැර තිබෙන කුඹුර, පාර සහ ඇල	සිරුල මොහොට්ටාලගේ කිරිතමි, පාබියන්කඩවල	0 0 2
33	එම	එම	පාබියන්කඩවල මුදලිතමිගේ රත්මැණිකා සහ මේලාතගේ සිරුල	0 0 3 8
34	එම	එම	පාබියන්කඩවල මේලාතගේ ඒනදුන සහ මේලාතගේ මැණිකරල	0 0 2 9
35	එම	එම	පාබියන්කඩවල මැණිකරල විදුනගේ විකිරිබණ්ඩා	0 0 2 4
36	එම	එම	පාබියන්කඩවල සිරුල විදුනගේ ඩිංගිරිබණ්ඩා	0 0 5 8
37	එම	එම	පාබියන්කඩවල කපුරුතමිගේ මින්තිතමි	0 0 3
38	එම	එම	පාබියන්කඩවල වන්තිතමිගේ කිරිබණ්ඩා	0 0 2 9
39	එම	එම	පාබියන්කඩවල මේලාතගේ හේරත්තමි සහ කිරිතමිගේ මැණිකරල	0 0 5 7
40	එම	එම	පාබියන්කඩවල හේරත්තමිගේ හේතමි	0 0 11 7
41	එම	එම	පාබියන්කඩවල මේලාතගේ සිරුල සහ මේලාතගේ හේරත්තමි	0 0 3
42	එම	එම	පාබියන්කඩවල අප්පුරලගේ විකිරිබණ්ඩා	0 0 7 5
43	එම	එම	පාබියන්කඩවල අප්පුරලගේ මුදලිතමි	0 0 13 9
44	එම	එම	පාබියන්කඩවල සිරුල මොහොට්ටාලගේ රත්තමි	0 0 5 3
45	එම	එම	පාබියන්කඩවල හේරත්තමිගේ හේතමි	0 0 6 8
46	එම	එම	පාබියන්කඩවල කපුරුලගේ අප්පුරල	0 0 6 4
47	එම	එම	පාබියන්කඩවල කපුරුලගේ පුංචිරල	0 0 5,
48	එම	එම	පාබියන්කඩවල අප්පුරලගේ පුංචිරල සහ මැණිකරලගේ මුදලිතමි	0 0 2 9
49	එම	එම	පාබියන්කඩවල මේලාතගේ හේරත්තමි	0 0 2 4
50	එම	එම	පාබියන්කඩවල මැණිකරල විදුනගේ හේරත්තමි	0 0 5 3
51	එම	එම	පාබියන්කඩවල අප්පුරලගේ මුදලිතමි	0 0 7 3
52	එම	එම	පාබියන්කඩවල රත්තමිගේ කපුරුල	0 0 3 4
53	එම	එම	පාබියන්කඩවල බණ්ඩාගේ අප්පුරල	0 0 5 9
54	එම	එම	පාබියන්කඩවල කිරිතමිගේ උක්කුමැනිකා	0 0 5 5
55	එම	එම	පාබියන්කඩවල නයිදුරලගේ කඵතමි	0 0 5 7
56	එම	එම	පාබියන්කඩවල සිරුල මොහොට්ටාලගේ රත්තමි	0 0 5 5
57	එම	එම	පාබියන්කඩවල අප්පුරලගේ මුදලිතමි	0 0 13 4
58	එම	එම	පාබියන්කඩවල මේලාතගේ සිරුල	0 0 7 5
59	එම	එම	පාබියන්කඩවල කදිරලගේ කිරිති එහනා	0 0 6 8
60	එම	එම	පාබියන්කඩවල කිරිනයිදුරලගේ ලතිඑහනා	0 0 2 9
61	එම	එම	පාබියන්කඩවල කපුරුලගේ පුංචිරල	0 0 4 4
62	එම	එම	පාබියන්කඩවල කිරිනයිදුරලගේ ලතිඑහනා	0 0 6 3
63	එම	එම	පාබියන්කඩවල මැණිකරල විදුනගේ කිරිබණ්ඩා	0 0 6 4
64	එම	එම	පාබියන්කඩවල සිරුල මොහොට්ටාලගේ කිරිතමි	0 0 5 4
65	එම	එම	පාබියන්කඩවල සිරුල මොහොට්ටාලගේ රත්තමි	0 0 6 2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අසවලුන් හෝ වම් 1953 මැයි මස 18වෙනි දින උදේ 10ව අනුරධපුර කවිචේරියේදී මා සම්මුඛ මිස යුතුයි

තවද වම් 1953 මැයි මස 11වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මින්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටින් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ අප්‍රේල් මස 6වෙනි දින අනුරධපුර කවිචේරියේදී බී එම් ද සෝසියා, අනුරධපුර දිස්ත්‍රික්කයේ අණකුමේ උප ඒජන්තතුමා

(මේ සටහනට සියලුම ලියුම්වල මේ අංකය දැක්විය යුතුයි)

අංකය LR 995.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැවි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ප්ලාන් නො Sup 1, F V P 147 ගම—පාසියන්කඩවල

නො	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීන්තා	ප්ලාණය, අරු ප
66	මහලවල	අත්තැර තිබෙන කුඹුර, පාර සහ අෑල	පාසියන්කඩවල මන්ත්‍රිනාමයේ කපුරුතාමි	0 0 4 3
67	එම	එම	පාසියන්කඩවල කදිරුනගේ හිරන්තිඵනනා	0 0 4 6
68	එම	එම	පාසියන්කඩවල මන්ත්‍රිනාමයේ කිරිබණ්ඩා	0 0 3 9
69	එම	එම	පාසියන්කඩවල මැතිකරුල විදුනගේ හේරත් බණ්ඩා	0 0 6 4
70	එම	එම	රත්නාමයේ කිරිඵනනා, පාසියන්කඩවල	0 0 2 4
71	එම	එම	පාසියන්කඩවල මන්ත්‍රිනාමයේ කපුරුතාමි	0 0 3 3
72	එම	එම	පාසියන්කඩවල නයිදුරුලගේ ජේතිනාමි	0 0 6 1
73	එම	එම	පාසියන්කඩවල කදිරුලගේ ලම්ඵනනා	0 0 5 3
74	එම	එම	පාසියන්කඩවල මැතිකරුල විදුනගේ හේරත් බණ්ඩා	0 0 6 6
75	එම	එම	පාසියන්කඩවල කදිරුලගේ හිරන්ති ඵනනා	0 0 6 9
76	එම	එම	පාසියන්කඩවල මේලානගේ හේරත්නාමි	0 0 6 2
77	එම	එම	පාසියන්කඩවල අප්පුරුලගේ මුදලිනාමි	0 0 5 3
78	එම	එම	මැතිකරුල විදුනගේ හේරත්බණ්ඩා, පාසියන්කඩවල	0 0 6 7
79	එම	එම	කදිරුලගේ රත්ඵනනා, පාසියන්කඩවල	0 0 6 2
80	එම	එම	පාසියන්කඩවල අප්පුරුලගේ මුදලිනාමි	0 0 3 9
81	එම	එම	පාසියන්කඩවල සිරුලගේ පුංචිබණ්ඩා, මල්නාමිගේ නයිදුරුල	0 0 4 9
82	එම	අත්තැර තිබෙන කුඹුර	එම	0 0 0 5
83	එම	එම	පාසියන්කඩවල නයිදුරුලගේ ජේතිනාමි සහ මුදලිනාමිගේ රත්මැතිකා	0 0 3 9
84	එම	අත්තැර තිබෙන කුඹුර, පාර සහ අෑල	පාසියන්කඩවල නයිදුරුලගේ ජේතිනාමි සහ මුදලිනාමිගේ රත්මැතිකා	0 0 9 4
85	එම	එම	පාසියන්කඩවල මුදලිනාමිගේ කපුරුතාමි	0 0 9 3
86	එම	අත්තැර තිබෙන කුඹුර	පාසියන්කඩවල මුදලිනාමිගේ කපුරුතාමි	0 0 5 6
87	එම	එම	පාසියන්කඩවල බණ්ඩාගේ අප්පුනාමි	0 0 4 4
88	එම	අත්තැර තිබෙන කුඹුර, පාර සහ අෑල	එම	0 0 9 1
89	එම	එම	පාසියන්කඩවල කදිරුලගේ රත්ඵනනා	0 0 4 5
90	එම	අත්තැර තිබෙන කුඹුර	එම	0 0 1 6
91	එම	එම	පාසියන්කඩවල හේරත්නාමිගේ තේනාමි	0 0 1 7
92	එම	අත්තැර තිබෙන කුඹුර, පාර සහ අෑල	පාසියන්කඩවල හේරත්නාමිගේ තේනාමි	0 0 3 9
93	එම	එම	පාසියන්කඩවල අප්පුරුලගේ පුංචිබණ්ඩා	0 0 4 1
94	එම	අත්තැර තිබෙන කුඹුර	එම	0 0 2
95	එම	එම	පාසියන්කඩවල අප්පුරුලගේ මුදලිනාමි	0 0 1 2
96	එම	අත්තැර තිබෙන කුඹුර, පාර සහ අෑල	පාසියන්කඩවල අප්පුරුලගේ මුදලිනාමි	0 0 4
97	එම	එම	පාසියන්කඩවල මැතිකරුල විනානගේ විකිරිබණ්ඩා සහ එමගේ කිරිබණ්ඩා	0 0 7 9
98	එම	අත්තැර තිබෙන කුඹුර	එම	0 0 2 1
99	එම	එම	පාසියන්කඩවල රත්නාමිගේ කිරිඵනනා	0 0 1 6
100	එම	එම පාර සහ අෑල	එම	0 0 8 9
101	එම	එම සහ කුඹුර	පාසියන්කඩවල අප්පුරුලගේ රත්නාමි, කදිරුලගේ රත්මැතිකා	0 0 13
102	එම	අත්තැර තිබෙන කුඹුර	එම	0 0 2 4
103	එම	එම	පාසියන්කඩවල හේරත්නාමිගේ තේනාමි සහ මේලානගේ හේරත්නාමි	0 0 3 9
104	එම	එම පාර අෑල සහ කුඹුර	එම	0 0 12 4
105	එම	එම	පාසියන්කඩවල මැතිකරුල විදුනගේ විකිරිබණ්ඩා	0 0 13
106	එම	අත්තැර තිබෙන කුඹුර සහ අෑල	එම	0 0 3 9
107	එම	කුඹුර, පාර සහ අෑල	පාසියන්කඩවල බණ්ඩාගේ අප්පුනාමි	0 0 11

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සටහනකිනි කියා සිටින සියලුදෙනාම තම කමිත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අගවිදුන් හෝ වම් 1953ක්වූ මැයි මස 19වැනි දින පුළුභාග 10ට අනුරබදුර කවිවේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

නවද වම් 1953ක්වූ මැයි මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සටහනකින් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විභාග වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ අප්‍රේල් මස 6වෙනි දින අනුරබදුර කවිවේරියේදී

බී ඇම් ද සොයිසා, අනුරබදුර දිනෙකකගේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා

(මේ සටහනට සියළුම ලියුම්වල මේ අංකය දැක්විය යුතුයි) අංකය LR 995

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැවි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ප්ලාන් නො Sup 1, F V P 147 ගම—පාසියන්කඩවල

නො	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීන්තා	ප්ලාණය, අරු ප
108	මහලවල	කුඹුර, පාර සහ අෑල	පාසියන්කඩවල සිරුලගේ ගුණදිසින	0 0 11 1
109	එම	එම	පාසියන්කඩවල මැතිකරුලගේ මුදලිනාමි	0 0 5 9
110	එම	එම	පාසියන්කඩවල සිත්තානගේ මල්ලිඵනනා	0 0 5 1
111	එම	එම	පාසියන්කඩවල විකිරුලගේ රත්මැතිකා	0 0 12 7



නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරූප
112	මහලවල	කුඹුර, පාර සහ ඇල	පාඩියන්කඩවල අප්පුහාමියෝ කර්මන්ඩා	0 0 9 5
113	එම	එම	පාඩියන්කඩවල කිරිඟාමියෝ උක්කුමැනිකා	0 0 5 5
114	එම	එම	පාඩියන්කඩවල මැනිකරල පිදුනගේ හේරත් බන්ඩා	0 0 5 3
115	එම	එම	පාඩියන්කඩවල මිත්තිහාමියෝ කපුරුහාමි	0 0 11
116	එම	එම	පාඩියන්කඩවල මේලානගේ සිරල	0 0 34 5
117	පන්සල් කුඹුර	එම	පාඩියන්කඩවල පී බිමපාල ස්විර	0 3 22 6
127	යතුරු මලගා වා ගාලාපිටිටිනිය	වෑකන්ද	පාඩියන්කඩවල රත්භාමියෝ කිරිඑනනා	0 0 0 6
128	බඩ්ගහවත්ත	වගාව හැනි පොල් වත්ත, පාර ඇල සහ වෑකන්ද	එම	0 0 15 1
129	මහලවල	කුඹුර	පාඩියන්කඩවල සින්තානගේ චල්ලිඑනනා	0 0 1 5
130	එම	එම	පාඩියන්කඩවල අප්පුරලගේ මුදලිහාමි	0 0 3 4
131	බඩ්ගහවත්ත	වගාව හැනි පොල් වත්ත, පාර, ඇල සහ වෑකන්ද	පාඩියන්කඩවල මැණිකරල පිදුනගේ හේරත් බන්ඩා	0 0 11 9
132	මහලවල	කුඹුර, පාර, ඇල සහ වෑකන්ද	පාඩියන්කඩවල මේලානගේ සිරල	0 0 6 9
133	එම	කුඹුර	එම	0 0 2 6
134	එම	එම	පාඩියන්කඩවල මැනිකරල පිදුනගේ හේරත් බන්ඩා	0 0 2
135	එම	එම	පාඩියන්කඩවල අප්පුරලගේ මුදලිහාමි	0 0 2
136	එම	එම	පාඩියන්කඩවල සින්තානගේ චල්ලි එනනා	0 0 1
137	එම	එම	පාඩියන්කඩවල මැනිකරල, පිදුනගේ හේරත් බන්ඩා	0 0 0 4
138	එම	කුඹුර, පාර, ඇල සහ වෑකන්ද	එම	0 0 5
139	එම	එම	පාඩියන්කඩවල අප්පුරලගේ මුදලිහාමි	0 0 5 9
140	එම	එම	පාඩියන්කඩවල සින්තානගේ චල්ලි එනනා	0 0 5
141	එම	එම	පාඩියන්කඩවල මැනිකරල පිදුනගේ හේරත් බන්ඩා	0 0 5 4
142	එම	එම	පාඩියන්කඩවල කිරිඟාමියෝ උක්කු මැනිකා	0 0 4 1
143	එම	එම	පාඩියන්කඩවල මැනිකරල, පිදුනගේ හේරත් බන්ඩා	0 0 6 9
144	එම	කුඹුර, පාර සහ ඇල	පාඩියන්කඩවල විකිරලගේ රත්මැනිකා	0 0 5 5
145	එම	කුඹුර සහ ඇල	පාඩියන්කඩවල සින්තානගේ චල්ලි එනනා	0 0 1 1
146	එම	එම	පාඩියන්කඩවල මැනිකරලගේ මුදලිහාමි	0 0 0 9
147	එම	කුඹුර	පාඩියන්කඩවල සිරලගේ භූමිවිභිත	0 0 0 3
148	බඩ්ගහවත්ත	මුහුණිම	පාඩියන්කඩවල කදිරලගේ ලමිඑනනි, රත්භාමියෝ කිරිඑනනා, හේරත්භාමියෝ හේභාමි සහ අප්පුරලගේ මුදලිහාමි	0 0 10 8
149	එම	වගාව හැනි පොල් වත්ත, පාර, ඇල සහ වෑකන්ද	එම	0 0 38 7
150	හල්ගහවත්ත	වෑකන්ද	පාඩියන්කඩවල පුන්විරලගේ මන්තිහාමි	0 0 2 4

ඉහත සඳහන් ඉඩම්වලට නිමකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිදු සිටින සියලුදෙනාම තම කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලින් හෝ වම් 1953ක් වූ මැනි මස 20 වෙනි දින උදේ 10ට අනුරධපුර කම්මේරියේදී මා සම්මුඛව විසඳුවෙමි.

නවද වම් 1953ක් වූ මැනි මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විසඳා, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම්දීම යුතුයි.

වම් 1953ක් වූ අප්‍රේල් මස 6 වෙනි දින  
අනුරධපුර කම්මේරියේදීය  
බී ඇම් ද සොයිසා,  
අනුරධපුර දික්කුරුගේ අණුවේ උප ඒජන්තතුමා  
LW 3456

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.  
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.  
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරූප
51	අන්දකොස්ගලගේදේවන	හේන, ගල්වැටක් නිබේ	ලියාමනි දඹවත්ත, පහලවලවිම, දඹවත්ත, වැලිඳිබ	2 2 5 8

ඉහත සඳහන් ඉඩමට නිමකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිදු සිටින සියලුදෙනාම තම කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලින් හෝ වම් 1953ක් වූ ජූනි මස 8 වැනි දින සවස 3ට උඩුකිඳ කොට්ඨාශයේ කරවන නිලධාරී කාර්යාලය ස්ථානයේදී මා සම්මුඛව විසඳුවෙමි.

නවද වම් 1953ක් වූ ජූනි මස 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විසඳා, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම්දීම යුතුයි. උරුමය සම්බන්ධව සියලුම බස්පුරුපු මා වෙත වහාගේ දී ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953ක් වූ මාර්තු මස 30 වෙනි දින  
බදුලු කම්මේරියේදීය  
ඒ අයි මොහිඩ්,  
උච්ච පළාතේ අණුවේ උප ඒජන්තතුමා  
LW 3561

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.  
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.  
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	මුත්තෙහිවිටුවේහේන	හේන, ස්විර ගොඩනැගිල්ලක්	අර් බී පිටවෙල සහ බඩලිවි ඇම් කරුණරත්නට	0 0 36 4
2	එම	හේන	එම	0 0 3 8
එකතුව				0 1 0 2

P P A 268 ගම—රිදිමාලියද්ද

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිලිත් බලපලත් අයවලුන් හෝ වීම් 1953ක්වූ ජුනි මස 23 වැනි දින උදේ 11.00 වේලාවට උරුමයේ පාසැලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වීම් 1953ක්වූ ජුනි මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිත් දැනුම් දිය යුතුයි උරුමය සම්බන්ධ සියලුම බැඳුණු පසු දා වෙන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

වීම් 1953ක්වූ මාර්තු මස 30 වැනි දින බදුදු කැමිවිටියේදී

ඒ අයි මොහිඩින්, උරුම පළාතේ අධිකාරී උප ඒජන්තතුමා

### නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය LRO/APL/3363/J/LLD/92/53 LP 6550

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එක් ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එක් ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුත්තුල මහතරු මෙහි සම්බන්ධ ප්‍රකාශ කරමි

වීම් 1953ක්වූ පෙබරවාරි මස 18 වැනි දින කොළඹදී

පී බී මුලුත්තුල මහතරු, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

#### උපලේඛනය

මුල් පලාතේ නො A 1,398 ගම—මාවබවිල

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අරූප
1	පෙලුන්ගහවිත්ත	අවුරුදු 20 ක්වූ කුරුදු ඉඩම	අම්බලන්ගොඩ විලේගොඩ පදිංචි ආර් අම් අන්	2 2 3
2	එම	එම	එම	0 0 6
එකතුව				2 2 9

අංකය LRO/APL/4387/J/LLD/4/53/LG 138

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එක් ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එක් ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුත්තුල මහතරු මෙහි සම්බන්ධ ප්‍රකාශ කරමි

වීම් 1953ක්වූ ජනවාරි මස 5 වැනි දින කොළඹදී

පී බී මුලුත්තුල මහතරු, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා

#### උපලේඛනය

මුල් සැලැස්මේ අංකය A 741 ගම—මායන්තොලුව

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අරූප
1	බුහුණේ කුඹුර	කුඹුර	ගලපිටමඩ “ජයසිරි” නිවෙස් පදිංචි එච් ඇම් බී ජයතිලක	0 1 31
2	එම	එම	එම	0 1 4
3	එම	එම	එම	0 0 8
එකතුව				0 3 3

අංකය LA/3477

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එක් ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එක් ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුත්තුල මහතරු මෙහි සම්බන්ධ ප්‍රකාශ කරමි

වීම් 1953ක්වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදී

පී බී මුලුත්තුල මහතරු, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා

#### උපලේඛනය

මුල් පලාතේ නොමිමරය 1,862 ගම—තරස්ගම (කොටසක්)

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අරූප
1	නැකනකොටුව නොහොත් නැකනකොටුවේ කුඹුර	මැඩකුඹුරු	මාතලේ ට්‍රැක්කර්ස් පීඨයේ නො 401 පදිංචි චී ටෙල්ලන්ගෙට්ටියා	0 0 23
2	එම	එම	එම	0 0 1
3	එම	එම	එම	0 0 3
එකතුව				0 0 27

අංකය LRO/APL 4387 A/J/LLD/183/53/LG 147

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මේ 1953 ක්‍රි.ව. මාර්තු මස 10 වැනි දින කොළඹදීය

පී බී මුලුක්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇස් අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම් තැන

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො A 743 විස්තර	ගම—මායින්නොලුව	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අරූ ප
1	මන්නඩගාවාමත්ත නොහොත් කලඹවිලේ හේනේ කැබිලි තැන්පත්වත්ත,	අවුරුදු 40 ක් වූ පොල්වත්ත		අදාමටදෙන පතිරත්තැහැලාගේ මයිලිස් සිංහෝසන කලුආරච්චිගේ නන්දවිනි වංචලනා (අවු වයස් කාරයා), කුසුල්පොහේ, දෙරුවක	0 0 23
2	එම	අවුරුදු 4 ක් වූ පොල්පැල යකද, අවුරුදු 30 ක් වූ කොස් ගස් 2 ක් සහ, අවුරුදු 15 ක් වූ පුම්ක ගස් 12 ක් සහිත ඉඩම		එම	0 0 8
3	එම	අවුරුදු 40 ක් වූ පොල්වත්ත		එම	1 3 22
4	එම	අවුරුදු 40 ක් වූ පුම්ක ගස් 5 කද, අවුරුදු 30 ක් වූ කොස් ගසක් සහ අවුරුදු 4 ක් වූ පොල්පැල 2 ක් සහිත පොල් ඉඩම		එම	0 1 12
				එකතුව	2 1 25

ඉඩම් කොමසාරිස්තුමාගේ කන්තෝරුවේ අංකය LRO/APL/2178 කන්තෝරුවේ අංකය /LA 3478

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මේ 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 21 වැනි දින කොළඹදීය

පී බී මුලුක්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ ඇස් ඇස් අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම් තැන

උපලේඛනය

නො	ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො A 1,921 විස්තර	ගම—ඕවලදිය	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අරූ ප
1	බෝගහමුලවත්ත	අවුරුදු 30 ක් පමණ වයසැති රබර්, කොකෝවා පොල් සහ කොස්		කේ ඇත් ආර් ඇම් කබිරයන් මෙම්පි, ත්‍රිකුණමල විදිය, මානලේ	0 0 26
2	එම	එම		එම	0 1 34
3	එම	එම		එම	0 0 12
4	එම	එම		එම	0 3 11
5	එම	මුහුම් බිම		එම	0 0 1
				එකතුව	1 2 4

L D—B 49/50

අංකය LA 3456

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පණතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

මාතලේ දිඤ්ඤකයේ අණුවුව උප ප්‍රජන්ත තැන්පත් ආනර් රජ්‍යමාර් රත්නමේල්. වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් දුර්වලත් කළ යුතුයි

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ මැයි මස 22වෙනි දින ප්‍රථිභාග 10ට මානලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 15 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක්වූ මාර්තු මස 28 වන දින මානලේ කවිචේරියේදීය

එ ආර් රත්නචේල්, මානලේ දිඤ්ඤිකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික ජලයෙන් හො 1,875 ගම—සේරුවල	අයිතිකමකියන්නා	ප්‍රමාණය, අරූප
1	ගොඩපැල	මඩකුඹුර	මානලේ උල්පහපිටියේ පදිංචි එච් ඇල් ජුනයිහින් සහ එම ගම්හිම පදිංචි අභිදුල් මජ්ඣි		0 1 7
2	එම	එම	එම		0 0 19
එකතුව					0 1 26

LB 2170/LRO/APL/4476/J/LLD/2917

1950 අභියා 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

දකුණු පළාතේ මාතර දිඤ්ඤිකයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ජ් ඇම් විජේනායක මහ මම 1950 අභියා 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ ජූනි මස 3වෙනි දින ප්‍රථිභාග 10ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 28වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක්වූ මාර්තු මස 23වෙනි දින මාතර කවිචේරියේදීය

ජ් ඇම් විජේනායක, මාතර දිඤ්ඤිකයේ අතිරේක උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ජලයෙන් හො A 1,377 ගම—ඉහලුම්පිටල	අයිතිකමකියන්නා	ප්‍රමාණය, අරූප
1	යහලොහොබොන්න	අඹුරුද 40ක් වයඹැති රබර් ඉඩමකි	යෙරලිත්, වික්ටෝරියා බල්ටන්බෝල් මහත්මිය, කොටුව, මාතර		2 1 5

LA 658/LRO

1950ගේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ ජූනි මස 1 වැනි දින ප්‍රථිභාග 10ට යාපහේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 21වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

(4) හො 10,436 දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රිකාවේ වම් 1952 කේ අගෝස්තු මස 22 වෙනි දින ප්‍රසිද්ධ කරනලද 1950ගේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීම මෙයින් අවලංගු කරනු ලැබේ

වම් 1953ක්වූ මාර්තු මස 30වෙනි දින යාපහේ කවිචේරියේදීය

පී ජේ හබ්සන්, උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා,

රූප ලේඛනය  
මුල් පරිදි අංකය A 1,593 ගම්—අම්බරන්කාලේ

නො	ඉඩමේ නම	විස්තර	ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අරූප
*1	පෙරිපුරම්	දුන්නොලුවත්ත සහ මුඩුබිම (අරු නිබේ)	කනගසබාපදි සුන්නරමුර්තියේ භාග්‍යාවඩු මහාලොඩ්ඩුමි, දකුණු අම්බුමේලි, අම්බුමේලි (2) කනගසබාපදි සුන්නරමුර්තිය, දකුණු අම්බුමේලි, අම්බුමේලි (3) කම්බාර් කමෝදර පිල්ලේගේ භාග්‍යාවඩු පොත් නම්මා, කදිරිපපායි, අම්බුමේලි (4) කම්බාර් කමෝදර පිල්ලේ, කදිරිපපායි, අම්බුමේලි (5) වයිතිලිංගම් අරුලම්පලමගේ භාග්‍යාවඩු ඥාතරත්නම් අම්බුමේලි, (6) වයිතිලිංගම් අරුලම්පලම්, අම්බුමේලි	0 1 11
*2	එම	දුන්නොලුවත්ත සහ මුඩුබිම	එම	0 0 23 8
*3	එම	අවුරුදු 1-2 වගසැති කොහෙල්ගස්ද, මාස 3ක් වගසැති මකකුක්කාද, මාස 4ක් ඇති එලවර්ද, අවුරුදු 30ක් වගසැති පොල්ගස් 9ක්ද, අරුද ඇති දුන්නොලුවත්ත සහ මුඩුබිම	එම	0 3 21 4
*4	එම	අරු	එම	0 0 3 5
*5	එම	අවුරුදු 30ක් වගසැති පොල්ගසක් සහ කපරුරුකුලු ලීදක් ඇති පොල්වත්ත (ලීදෙන් ½ කොටස හැර)	(1) කනගසබාපදි සුන්නරමුර්තියේ භාග්‍යාවඩු මහාලොඩ්ඩුමි, දකුණු අම්බුමේලි, අම්බුමේලි (2) කනගසබාපදි සුන්නරමුර්තිය, දකුණු අම්බුමේලි, අම්බුමේලි, (3) කම්බාර් කමෝදර පිල්ලේගේ භාග්‍යාවඩු පොත් නම්මා, කදිරිපපායි, අම්බුමේලි (4) කම්බාර් කමෝදර පිල්ලේ, කදිරිපපායි, අම්බුමේලි	0 0 5 1
*6	මෙල්ලරුවංකු බල්	මාස 3ක් ඇති මකකුක්කාද, අරුද, උතුර නැගෙනහිර දිශා තිබෙන ලීදෙන් 1/7 පංගුබද වතුරගන්ට ගත පාරට අයිති වාසිකමද ඇති දුන්නොලුවත්ත	(1) කනගසබාපදි සුන්නරමුර්තියේ භාග්‍යාවඩු මහාලොඩ්ඩුමි, දකුණු අම්බුමේලි, අම්බුමේලි (2) කනගසබාපදි සුන්නරමුර්තිය, දකුණු අම්බුමේලි, අම්බුමේලි, (3) කම්බාර් කමෝදර පිල්ලේගේ භාග්‍යාවඩු පොත් නම්මා, කදිරිපපායි, අම්බුමේලි (4) කම්බාර් කමෝදර පිල්ලේ, කදිරිපපායි, අම්බුමේලි (5) වයිතිලිංගම් අරුලම්පලමගේ භාග්‍යාවඩු ඥාතරත්නම්, අම්බුමේලි (6) වයිතිලිංගම් අරුලම්පලම්, අම්බුමේලි	0 2 5 3
				1 3 30 1

\* මේ ඉඩමෙන් අණුවේ ඉඩම් පිලිබද 1947න් නො 8 දරණ අඥාපනත යටතේ අණුවේ ප්‍රයෝජනයට වෙන්කරනලද (ඉඩම් කොටස හැර)

මේ අංකය මේ සම්බන්ධ සෑම ලියකියවිලිලකම සදහන් වියයුතුයි රිපරන්ස් අංකය LD 3402-J/LLD/93/53-LRO/APL 5347

1950න් අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ අඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

මධ්‍යම පුද්ගලිකයන්ගේ අණුවේ රූප ඒජන්ත තැන්පත් කනගරුන් රුපදුරෙර වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ අඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටින්නේ —

(1) මෙහි පහත සදහන් රූප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ අවශ්‍යතාවන් සදහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

(2) එසේ ලබා ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සදහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය

(3) එසේ ලබා ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953ක්වූ ජූනි මස 2වෙනි දින පෙරවරු 10ට කල්මුගේ බී අර් ඩී කාන්තෝරුවේදි මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය නැතහොත් ලියවිලිලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) නමද එසේ පෙනිසිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 25වෙනි දිනට හෝ ඊට ප්‍රථම හෝ තමාගේ අයිතිවාසිකම්වල සම්භාවය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිලිලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක්වූ මාර්තු මස 30වෙනි දින මධ්‍යම පුද්ගලිකයන්ගේ අණුවේදීය

රුපදුරෙර, මධ්‍යම පුද්ගලිකයන්ගේ අණුවේ රූප ඒජන්තතුමා

රූප ලේඛනය  
මුල් පරිදි නො A 1,054 ගම්—කල්ලුගොඩකුඹුරිපසු නො 4 බෙදුම්

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුගේ නම	ප්‍රමාණය, අරූප
1	වද්දවත්තියල්	ගොඩනැගිල්	කල්ලුගේ, ඇ.ඒ. ඇස් කාරිඅප්පර්	0 0 33
2	එම	එම	එම	1 0 8
				1 1 1

එකතුව

L D —B 49/50

අංකය LRO/APL/5378 A/J/LLD/53//53/LG 117

1950න් අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දත්විමයි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම් ජී වි පී බබ්ලි වි මරසිංහ වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි

1 මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

2 එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953ක් වූ මැයි මස 11 වැනි දින පූර්ව 9 00 ව කැගල්ල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි

(ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953ක් වූ මැයි මස 4 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වින්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා වින්දීමේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක් වූ මාර්තු මස 26 වැනි දින කැගල්ල කවිවේරියේදී

ඇම් ජී වි පී බබ්ලි වි මරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උප ලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මූලික පලාතේ නො A 740 ගම—මලවිට අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අරූප
1	කලුගඟදෙහියොකුඹුර	කුඹුර	කැගල්ලේ පල්ලාදෙණියේ පදිංචි කේ ඒ සතෝ පෙරේරා හාමිනේ	0 3 35
2	ඉගොඩවිත්තේගේන	පොල් සහ කොස් සහිත වගාව ඇති ඉඩම්	එම	0 0 16
3	එම	එම	එම	0 0 29
4	එම	එම	එම	0 0 28
5	එම	එම	එම	1 2 27
එකතුව				2 0 15

L D —B 49/50

අංකය LRO/APL/5378/J/LLD/54/53/LG 116

1950න් අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දත්විමයි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම් ජී වි පී බබ්ලි වි මරසිංහ වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි

(1) මෙහි සඳහන් උප ලේඛනයෙහි විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953ක් වූ මැයි මස 11 වැනි දින පූර්ව 9 15 ව කැගල්ල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953ක් වූ මැයි මස 4 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වින්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා වින්දීමේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක් වූ මාර්තු මස 26 වැනි දින කැගල්ලේ කවිවේරියේදී

ඇම් ජී වි පී බබ්ලි වි මරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උප ලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මූල් පලාතේ නො A 739 ගම—මලවිට අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අරූප
1	මහනලුල්ලේකුඹුර	කුඹුර	කැගල්ලේ පල්ලාදෙණියේ පදිංචි කේ ඒ සතෝ පෙරේරා හාමිනේ	0 3 1
2	එම	එම	එම	0 0 38
එකතුව				0 3 39

## அரசாட்சியாரின் தேவைககாகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தகுகொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

கொழும்பு,  
1953 ம (ஸ்ர) பங்குனிமீ 13 ந உ

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்  
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } 4348/J/LG/2464

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தரு கோறள வடக்கு (A) ல வியனகெமுல்ல எனறும் கிராமத்திலிருக்கும் மடங்கறுவத்த அல்லது பாபகுறுவத்த எனறும் காணியிலிருந்து சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டுகாணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு தேவத்த ரேட்டு  
கிழக்கு கிராமவிதானைக்குரிய காணி,  
தெற்கு திரு எம் டி டி எஸ் அமரசேகர அவாகடக்குரிய காணி,  
மேற்கு கொழும்பு-நீர்கொழும்பு ரெயிலவேப பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தகுகொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புருசி பண்டா புலங்குலமே ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

கொழும்பு,  
1953 ம (ஸ்ர) பங்குனிமீ 18 ந உ

பீ பி புலங்குலம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LB 2167  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2934

காணியின விபரம்

மாதத்தைப் பிரிவு, வெல்லபட பத்து, தூடாவ எனறும் கிராமத்தில் கொம்பண்ணவத்த அல்லது ஹேன எனற காணியில் 4 பாச்சல நிலம் ஓர் பொது மலக்கட்டம் கடடுவதற்காக எல்லைகள் —

வடக்கில் கொம்பண்ணவத்த,  
கிழக்கில் மாதத்தை ஹகமீன வீதி,  
தெற்கில் கொம்பண்ணவத்த  
மேற்கில் தூடாவ ஹெட்டிய வீ வீ ரேட்டும் கல்தனனைவத்தையும்

இலக்கம் LA 7311/J/HLG/617

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தகுகொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

கொழும்பு,  
1953 ம (ஸ்ர) (பெரவரி) மாசிமீ 10 ந உ

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண ஏசண்டுவின் இலக்கம் LA 7311  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/617

காணியின விபரம்

குருணாகல் டிஸ்திரிக் வேவுடவில்லி அடபட்டு, கண்டக கோரல், மாரலண்ட, அரம்பொல, சிறுனன, மாவத்தகம் எனறும் கிராமங்களில் 3 ஏக்கர் 1 ரூட, 06 பாச்சல விசாலமுள்ள 13 துண்டுக காணிகள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தகுகொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

இல LH 1017/J/LG/2904

கொழும்பு,  
1953 ம (ஸ்ர) பங்குனிமீ 5 ந உ

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எப் அமரசிங்க,  
நீரந்தரக காரியதரிசி

காணியின விபரம்

கந்துறைப் பகுதியிலுள்ள கந்துறைத் தோட்டமுனையிலிருக்கும், கெற்றிவத்த கிராமத்திலிருக்கும் 37 பே அளவில் விசாலமுள்ள கங்கப்பொட வத்த எனற சொல்லப்படும காணியின ஒரு துண்டு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கிழக்கு பென்தோட்ட ஆறு,  
கிழக்கு கந்தோட்டம்  
தென்மேற்கு கந்த தோட்டமும், டிணிகத்தியாவும்,  
வடமேற்கு பாக்கே மரிககார தோட்டம்

Q 4216/J/HLG/2009

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல A 3,373 கிராமம்—மலவததுஹிரிபிறறிய

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	ஹொறேன	தென்னந்தோட்டம், நெல்வயலும், இரண்டு கிணறு எலு இ ஆ குணசேகரா, மலவததுஹிரிபிறறிய, களும்	புதுபிறறிய	2 3 36 8

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம ஹூ (ஜூன்) ஆனி மாதம் 10 ந தேதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனதகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ாடுபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ாடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஹூ (மே) வைகாசி மாதம் 26 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி,

1953 ம ஹூ (ஏப்ரல்) சித்திரைமீ 6 ந உ

எ செயின் வி விஜயமாண, மேல மாகாண உதவி அரசாட்சி ஏசண்டு

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

L 3059

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அனுபந்த பட இல 1 இறுதிக கிராமபட இல 93 கிராமம்—மெதபெத்த

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ ரு ட
22	பஹலதெலகெடியாவகுமபுற	நெல்வயல் (இப்போ வீ ச பாந்த)	பெதகெதர குடாரூன	0 0 6
24	ஷெ	ஷெ	இஹலகெதர றனமனிகாவும், இஹலகெதர பிய	0 0 6 4
25	இஹலபடனகொடுவகுமபுற	ஷெ	தாச எலமலபொத்த குறுணைஹலாகெ நர அதிபு	0 0 13 3
27	ஷெ	நெல்வயல்	எலமலபொத்த வஹகோட்டை குறுணைஹலாகெதர றனநபதே	0 0 12 6
மொத்தம்				0 0 38 3

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம ஹூ (மே) வைகாசி மாதம் 19 ந தேதி காலை 10 மணிக்கு மாததளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனதகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ாடுபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஹூ (மே) வைகாசி மாதம் 12 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாததளைக் கச்சேரி,

1953 ம ஹூ (மாாச) பங்குனிமீ 28 ந உ

எ ஆ இரத்தினவேல, டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு

L 3192

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அனுபந்தப்படம் இல 1 இறுதிக கிராமபட இல 77 கிராமம்—தளகிறியாவ

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
329	பள்ளைகஹவெலகுமபுற	நெல்வயலுடன் வரம்பின் ஓர் பகுதியும்	தளகிறியாவாவில் வசிக்ரும் யு களுவாவும், யு புஞ்சியும்	0 0 8 1
330	ஷெ	ஷெ	தளகிறியாவாவில் வசிக்ரும் யு களுவாவும், யு புஞ்சியும், யு பண்டியா	0 0 3 0
மொத்தம்				0 0 11 1

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம ஹூ (மே) வைகாசி மாதம் 22 ந தேதி காலை 11 மணிக்கு மாததளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனதகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ாடுபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஹூ (மே) வைகாசி மாதம் 15 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாததளைக் கச்சேரி

1953 ம ஹூ (மாாச) பங்குனிமீ 28 ந உ

எ ஆ இரத்தினவேல டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

இல L 3245

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அனுபந்தப்பட இல 2, இறுதிககிராமபட இல 77 கிராமம்—தளகிறியாவ

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளர்	விசாலம் ஏ ரு ப
328	றிகாடியா தோட்டம்	35 வருடங்களாகிய றப்பா மரங்களும், எட்டு கிலோன கொளசொலிடேரெட் லிமிடெட், கொழும்பு வருடங்களாகிய இரண்டு இலவம் மரங்களும்	ஏசண்டு எயிறகென ஸபெனஸ் அனட் கம்பனி, கொழும்பு	2 2 19 9



மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 25 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு மாதநிகை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட கடடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 16 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி ாளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாதநிகை கச்சேரி, ஏ ஆர் இரத்தினவேலு,  
1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 26 ந் உ டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்டு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல் LA 851

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிற்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகாரரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	நெடுலாளை	10 வயதுள்ள 6 பனைகளைக்கொண்ட தரவை வெளி	ரா இராமலிங்கம், மாதகல்	0 1 34 2
2	ஷெ	50 வயதுள்ள 9 பனைகளும் 5 வயதுள்ள 11 வடலிகளும் உள்ள பனை காணி	11 அாச அந்நேனி சேச, மாதகல், மனேஜர் பிஷ்ப, யாழ்ப்பாணம்	0 0 8 2
3	ஷெ	5 வயதுள்ள 24 வடலிகளுள்ள பனை காணி	(1) ஏ சுவாமிநினை, மாதகல், (2) அந்நேனிபிள்ளை, சவரிமுத்து, அரசக்கோன, மாதகல்	0 0 6 0
4	நெடுலாளை அல்லது நிக்கரந்தன	5 வயதுள்ள 7 வடலிகளுள்ள பனை காணி	ரா இராமலிங்கம், -மாதகல்	0 0 3 7
மொத்தம்				0 2 12 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந் தேதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 9 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யாழ்ப்பாணக் கச்சேரி, பீ ஜே ஹட்சன்,  
1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 9 ந் உ வடமாகா அரசாட்சி ஏசுண்டு  
இல L 958/3/AG/1787

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிற்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளர்	விசாலம் ஏ ரு ப
1	இலந்தைவாண	கைவிடப்பட்ட வயல் நிலம்	பாநாந்து கைம்பெண் வெருணிக்கம், சூசை பேதுரு, பாநாந்து, சி தோமஸ், சவரி சூசை, சூசை பெண் அனனம், சவரிமுத்து பெண் யோசெபின் கவுரி ஜாக்கோபு, அ தொமஸ், அ செம்பாழை யாவரும் புதுக்குடியிருப்பு	5 0 5
2	கொட்டுமுகம்	ஷெ	சி தம்பையா கைம்பெண் பாறுவதி, சி சினையா கைம்பெண் சந்திரம் அல்லது கோலில் கேப்பபுலவு, சி சினனத்தம்பி கைம்பெண் சந்திரம், புதுக்குடியிருப்பு, இ சிதம்பரபிள்ளை, வெள்ள முள்ளி வாயக்கால்	3 2 17
3	இலுப்பையடித்ததுண்டு	ஷெ	பொ ஜயம்பிள்ளை, பொ முருகுப்பிள்ளை, த நல்லத்தம்பி, ச வீரவாகு, சந்திரசேகரி பெண் லட்சுமி, நற்குணம் பெண் இராசம்மா, புதுக்குடியிருப்பு, பொனனா வேலுப்பிள்ளை, கச்சிலமடு	3 0 5
4	முதலியார துண்டு உடையார துண்டு அல்லது வேலன துண்டு	ஷெ	ரி எம் சபாரத்தினம், வதிரி-பருத்தித்ததுறை, ச வீரவாகு, சந்திரசேகரி பெண் லட்சுமி, நற்குணம் பெண் ராசம்மா, ஆ செல்வையா, ஆ பொன்னையா, ராசையா கனகம்மா, ராசையா மாணிக்கம், புதுக்குடியிருப்பு, சுப்பையா பெண் க கண்ணகை வேலங்குளம், நெடுங்கேணி	10 1 9
5	வல்லியணரல்	ஷெ	ச வீரவாகு, சந்திரசேகரி பெண் லட்சுமி, நற்குணம் பெண் ராசம்மா, ஆ செல்வையா, ஆ பொன்னையா, ராசையா கனகம்மா, ரா மாணிக்கம், புதுக்குடியிருப்பு, சுப்பையா பெண் கண்ணகை, வேலங்குளம், நெடுங்கேணி	4 2 16
6	அம்பலவந்துண்டு	ஷெ	தா பேதுரு, தா யாக்கோபு, சூசைபெண் மரியம்மா, அ செப்தேசு பெண் சாலோம், புதுக்குடியிருப்பு	8 1 35
7	ஊமையன துண்டு	ஷெ	தாமு நல்லத்தம்பி, ப இளஞ்சிங்கம், புதுக்குடியிருப்பு, ப கந்தையா வறறுப்பினை, முள்ளியவனை	5 2 1
8	அலைகரை	ஷெ	தாமு நல்லத்தம்பி, சினையா குலசேகரம், சி தம்பிப்பிள்ளை, கந்தவனம் கைம்பெண் கமலி, புதுக்குடியிருப்பு, க பொன்னம்மலம் பெண் தங்கம்மா, கரையாமுள்ளி வாயக்கால்	8 1 32
9	குடியிருப்பு வயல்	கைவிடப்பட்ட வயல்	கதிராமு கந்தையா, புதுக்குடியிருப்பு	4 2 28
10	ஷெ	ஷெ	ச வீரவாகு, சந்திரசேகரி பெண் லட்சுமி, நற்குணம் பெண் ராசம்மா, ஆ செல்வையா, ஆ பொன்னையா, ராசையா கனகம்மா, ராசையா, மாணிக்கம், புதுக்குடியிருப்பு, சுப்பையா பெண் கண்ணகை, வேலங்குளம், நெடுங்கேணி	2 0 35
மொத்தம்				55 3 23

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 13 ந் தேதி பி ப 3 மணிக்கு புதுக்குடியிருப்பு ரோடின் கத்தோலிக்க பாடசாலையில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு சித்திரை (ஏப்ரல்) மாதம் 30 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

வவுனியாக் கச்சேரி, பி ஏ சிலவா,  
1953 ம் ஆண்டு (மார்ச்) மாதம் 28 ந் உ வவுனியா டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்டு

இலக்கம் LA 7595/J/HLG/2204

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி அட்பட்டு, உட்பொல ஓதொட கோரலே, கிழக்கு, பணலிய பகுதியில், குலிபிடிய எனலும் கிராமத்தில், போகஹ முலஹேனயும் செரபில எஸ்டேட் எனலும் காணிகளில் 5 ஏக்கர், 0 றூட், 28 6 பாசசல விசாலமுள்ள A 1230 ம இலக்க ஆரம்பப்பட்டதில் 1 ம, 2 ம, 3 ம, 4 ம துண்டுகளாக காட்டப்பட்டுள்ளன

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தரமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஆ) ஜூன் மாதம் 1 ம ந் தேதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த-காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஆ) மே மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

குருணாகல் கச்சேரி,

1953 ம (ஆ) மார்ச் 28 ந் உ

என என டி ஜில்லா,

வடமேற்கு மாகாண அரசாட்சி வசனக்கோக

இலக்கம் LA 7635/J/E/2440

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி ஹற்பத்து, மயூராவதி கோறலையில் தியத்தொற எனலும் கிராமத்தில் கல்காவாஹேன எனலும் காணியில் 2 ஏக்கர் 1 றூட், 11 7 பாசசல விசாலமுள்ள 928 ம இலக்க பிரதமப்பட்டதில் 3 ம இணை பட்டதில் 112 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தரமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஆ) ஜூன் மாதம் 1 ந் தேதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஆ) மே மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

குருணாகல் கச்சேரி,

1953 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரை 6 ந் உ

என என டி ஜில்லா,

வட மேற்கு மாகாண அரசாட்சி வசனக்கோக

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட இலக்கம் F V P 147, சபிளிமென்ற இல 1 கிராமம்—பாண்டியன்கடவல்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமையாளரின் பெயர்	விசாலம் ஏ று ப
26	டனகஹூட்டம்	நெல் வயல், தெருவும் வாயக்காலும்	உக்குரல்கே கிறிபண்டா, பாண்டியன்கடவல்	0 0 9 9
27	பாண்டியன்கடவல்	ஷே	கிறி பண்டாக்கே கஹு பண்டா, சீரலக்கே குணவாடா, நன ஹாமிக்கே கிறி எறறா, கிறிஹாமிக்கே உக்கு மெனிக்கா, மெனினரால் விடானகே கிறிபண்டா, பண்டிசுரலக்கே நன எறறா, வேலாதகே	1 0 23 4
28	ஷே	நெல் வயல், அழிக்கப்பட்ட நெல் வயல், தெருவும் வாயக்காலும்	கிறிபண்டாக்கே கஹுபண்டா, நனஹாமிக்கே கிறி எறறா, பாண்டியன்கடவல்	0 1 34 3
29	மஹாவெல்	அழிக்கப்பட்ட நெல் வயல்	வேலாதகே சீரல, வேலாதகே கெறஹாமி, பாண்டியன்கடவல்	0 0 0 4
30	ஷே	அழிக்கப்பட்ட நெல் வயலும் தெரு வும்	நயடுரலக்கே செறிஹாமி	0 0 2 5
31	ஷே	ஷே	கறையானகே வில்லியம் வேலாதகே சீரல, பாண்டியன்கடவல்	0 0 2 0
32	ஷே	அழிக்கப்பட்ட நெல் வயலும் தெரு வும், வாயக்காலும்	சீரல மொகறலாகே கிறிஹாமி, பாண்டியன்கடவல்	0 0 2 0
33	ஷே	ஷே	முதலிஹாமிக்கே நனமெனிக்கா, வேலாதகே சீரல, பாண்டியன்கடவல்	0 0 3 8
34	ஷே	ஷே	வேலாதகே சினடாச, வேலாதகே மெனிக்கஹாமி, பாண்டியன்கடவல்	0 0 2 9
35	ஷே	ஷே	மெனிக்கரால் விடானகே நிக்கிறி பண்டா, பாண்டியன்கடவல்	0 0 2 4
36	ஷே	ஷே	சீரல விடானகே டிஹகிறி பண்டா, பாண்டியன்கடவல்	0 0 5 8
37	ஷே	ஷே	கப்புறுஹாமிக்கே வனனிஹாமி, பாண்டியன்கடவல்	0 0 3 0
38	ஷே	ஷே	வனனிஹாமிக்கே கிறிபல்டா, பாண்டியன்கடவல்	0 0 2 9
39	ஷே	ஷே	வேலாதகே ஹேறத்தஹாமி, கிறிஹாமிக்கே மெனிக்கஹாமி, பாண்டியன்கடவல்	0 0 5 7
40	ஷே	ஷே	ஹேறத்தஹாமிக்கே தேஹாமி, பாண்டியன்கடவல்	0 0 11 7
41	ஷே	ஷே	வேலாதகே சீரல, வேலாதகே ஹேறத்தஹாமி, பாண்டியன்கடவல்	0 0 3 0
42	ஷே	ஷே	அப்புரலக்கே நிக்கிறிபண்டா, பாண்டியன்கடவல்	0 0 7 5
43	ஷே	ஷே	அப்புரலக்கே முடலிஹாமி, பாண்டியன்கடவல்	0 0 13 9
44	ஷே	ஷே	சீரலக்கே மொகறலாகே நனஹாமி, பாண்டியன்கடவல்	0 0 5 8
45	ஷே	ஷே	ஹேறத்தஹாமிக்கே தேஹாமி, பாண்டியன்கடவல்	0 0 6 3
46	ஷே	ஷே	கப்புரலக்கே அப்புஹாமி, பாண்டியன்கடவல்	0 0 6 4
47	ஷே	ஷே	கப்புரலக்கே புக்குசீரல, பாண்டியன்கடவல்	0 0 5 0
48	ஷே	ஷே	அப்புரலக்கே புக்குசீரல, மெனிக்கரலக்கே முடலிஹாமி, பாண்டியன்கடவல்	0 0 2 9
49	ஷே	ஷே	வேலாதகே ஹேறத்தஹாமி, பாண்டியன்கடவல்	0 0 2 4
50	ஷே	ஷே	மெனினரால் விடானகே ஹேறத்தஹாமி, பாண்டியன்கடவல்	0 0 5 3

කුණ	කාணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம் எ று ப
51	மஹாவெல்	அழிக்கப்பட்ட நெல் வயல், தெருவும் வாயக்காலும்	அப்புரலகே முடலிஹாமி, பாண்டியன்கடவல்	0 0 7 3
52	ஹெ	ஹெ	நனஹாமிகே கப்புரல் பாண்டியன்கடவல்	0 0 3 4
53	ஹெ	ஹெ	பண்டாகே அப்புஹாமி பாண்டியன்கடவல்	0 0 5 9
54	ஹெ	ஹெ	கிறிஹாமிகே உக்கு மெனிக்கா, பாண்டியன்கடவல்	0 0 5 5
55	ஹெ	ஹெ	நைரூலகே கலுஹாமி, பாண்டியன்கடவல்	0 0 5 7
56	ஹெ	ஹெ	சீரூலகே மோகநறலாகே நனஹாமி, பாண்டியன்கடவல்	0 0 5 5
57	ஹெ	ஹெ	அப்புரலகே முடலிஹாமி, பாண்டியன்கடவல்	0 0 13 4
58	ஹெ	ஹெ	வேலாதகே சீரூல், பாண்டியன்கடவல்	0 0 1 5
59	ஹெ	ஹெ	கடூரலகே கிறகி எறநன, பாண்டியன்கடவல்	0 0 6 8
60	ஹெ	ஹெ	கிறிநைரூலகே லதி எறநன, பாண்டியன்கடவல்	0 0 2 9
61	ஹெ	ஹெ	கப்புரலகே புஞ்சிரூல் பாண்டியன்கடவல்	0 0 4 4
62	ஹெ	ஹெ	கிறிநைரூலகே லதி எறநன, பாண்டியன்கடவல்	0 0 6 3
63	ஹெ	ஹெ	மெனிகரூல் விடானகே கிறி பண்டா, பாண்டியன்கடவல்	0 0 6 4
64	ஹெ	ஹெ	சீரூல் மொகநறலாகே கிறி ஹாமி, பாண்டியன்கடவல்	0 0 5 4
65	ஹெ	ஹெ	சீரூலகே மொகநறலாகே நனஹாமி பாண்டியன்கடவல்	0 0 6 1

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1653 ம (ஹெ) (மே) வைகாசி மாதம் 18 ந தேதி காலை 10 மணிகு அனூராதபுரக கச்சேரியில் எனமுலாபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஹெ) (மே) வைகாசி மாதம் 11 ந திதேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இக்கால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அனூராதபுரக கச்சேரி

பீ எச டி சொமிசா,

1953 ம (ஹெ) (ஏப்ரல்) சித்திரைமீ 6 ந உ

வட மத்திய மாகாண உதவி அரசாட்சி ஏசனரு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எனணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின-பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பட இலக்கம் F V P 147, சபிளிமென்ற இல 1 கிராமம்—பாண்டியன கடவெல்

கூண்	காணியின் பெயர்	விபரம்	உரிமையாளரின் பெயர்	விசாலம் எ று ப
66	மஹாவெல்	அழிக்கப்பட்ட நெல் வயல்	மநதிரிஹாமிகே ஹப்புஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 4 3
67	ஹெ	ஹெ	கடிநறநகே கிராஹி எறநன, பாண்டியன்கடவெல்	0 0 4 6
68	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல், தெருவும் வாயக்காலும்	வன்னிஹாமிகே கிறிபண்டா, பாண்டியன்கடவெல்	0 0 3 9
69	ஹெ	ஹெ	மெனிகரூல் விடானகே ஹேறத பண்டா, பாண்டியன்கடவெல்	0 0 6 4
70	ஹெ	ஹெ	நனஹாமிகே கிறி எறநன, பாண்டியன்கடவல்	0 0 2 4
71	ஹெ	ஹெ	மன்னிஹாமிகே கப்புஹாமி பாண்டியன்கடவெல்	0 0 3 3
72	ஹெ	ஹெ	நைரூலகே சோறிஹாமி பாண்டியன்கடவெல்	0 0 6 1
73	ஹெ	ஹெ	கடிகமுக்கே லாமி எறநன பாண்டியன்கடவெல்	0 0 5 3
74	ஹெ	ஹெ	மெனிகரூல் விடானகே ஹேறதபண்டா, பாண்டியன்கடவெல்	0 0 6 6
75	ஹெ	ஹெ	கடிநூலகே கிறகி எறநன பாண்டியன்கடவெல்	0 0 6 9
76	ஹெ	ஹெ	வேலாதகே ஹேறதாமி, பாண்டியன்கடவெல்	0 0 6 2
77	ஹெ	ஹெ	அப்புரலகே முடலிஹாமி பாண்டியன்கடவெல்	0 0 5 3
78	ஹெ	ஹெ	மெனிகரூல் விடானகே ஹேறத பண்டா, பாண்டியன்கடவெல்	0 0 6 7
79	ஹெ	ஹெ	கடிநூலகே நன எறநன, பாண்டியன்கடவெல்	0 0 6 2
80	ஹெ	ஹெ	அப்புரலகே முடலிஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 3 9
81	ஹெ	ஹெ	சீரூலகே புஞ்சி பண்டா, மலஹாமிகே நைரூல பாண்டியன்கடவெல்	0 0 4 9
82	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல்	சீரூல் புஞ்சி பண்டா மலஹாமிகே நைரூல, பாண்டியன்கடவெல்	0 0 0 5
83	ஹெ	ஹெ	நைரூலகே சோறிஹாமி, மிகே நனமெனிக்கா பாண்டியன்கடவெல்	0 0 3 9
84	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல் தெருவும் வாயக்காலும்	நைரூலகே சோறிஹாமி, முடலிஹாமிகே நன மெனிக்கா, பாண்டியன்கடவெல்	0 0 9 4
85	ஹெ	ஹெ	முதலிஹாமிகே கப்புஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 9 3
86	ஹெ	நெல் வயல்	முதலிஹாமிகே கப்புஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 5 6
87	ஹெ	ஹெ	பண்டாகே அப்புஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 4 4
88	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல், தெருவும் வாயக்காலும்	பண்டாகே அப்புஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 9 1
89	ஹெ	ஹெ	கடிநூலகே நன எறநன பாண்டியன்கடவெல்	0 0 4 5
90	ஹெ	நெல் வயல் (அழிக்கப்பட்ட)	கடிநூலகே நன எறநன, பாண்டியன்கடவெல்	0 0 1 6
91	ஹெ	ஹெ	கெநஹாமிகே தேஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 1 7
92	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல், தெருவும் வாயக்காலும்	கெநஹாமிகே தேஹாமி, பாண்டியன்கடவெல்	0 0 3 9
93	ஹெ	ஹெ	அப்புரலகே புஞ்சி பண்டா, பாண்டியன்கடவெல்	0 0 4 1
94	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல்	அப்புரலகே புறி பண்டா, பாண்டியன்கடவெல்	0 0 2 0
95	ஹெ	ஹெ	அப்புரலகே முடலிஹாமி பாண்டியன்கடவெல்	0 0 1 2
96	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல்	அப்புரலகே முடலிஹாமி பாண்டியன்கடவெல்	0 0 4 0
97	ஹெ	ஹெ	மெனிகரூல் விடானகே நிககிறி பண்டா, மெனிகரூல் விடானகே கிறிபண்டா, பாண்டியன்கடவெல்	0 0 7 9
98	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல்	மெனிகரூல் விடானகே நிககிறி பண்டாவும் மெனிகரூல் விடானகே கிறி பண்டா, பாண்டியன்கடவெல்	0 0 2 1
99	ஹெ	ஹெ	நனஹாமிகே கிறி எறநன, பாண்டியன்கடவெல்	0 0 1 6
100	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல், தெரு, வாயக்கால்	ஹெ	0 0 8 9
101	ஹெ	அழிக்கப்பட்ட நெல் வயல், தெரு, வாயக்காலும் நெல்வயலும்	அப்புரலகே நனஹாமி, கடிநூலகே நனமெனிக்கா, பாண்டியன்கடவெல்	0 0 13 0

ஆண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
102	மஹாவெல	அழிக்கப்பட்ட நெல் வயல	அப்புரூலகே நன்ஹாமி, கடிருலகே நனமெனிக்கா, பாண்டியன கடவெல	0 0 24
103	ஷே	ஷே	கெறதாமிகே தேஹாமி வேலாதகே கெறதாமி பாண்டியனகடவெல	0 0 39
104	ஷே	அழிக்கப்பட்ட நெல் வயல, தெரு, வாயக்காலும், நெல்வயலும்	கெறதாமிகே தேஹாமி, வேலாதகே கெறதாமி, பாண்டியனகடவெல	0 0 124
105	ஷே	ஷே	மெனிகரூல விடானகே நிக்கிறி பண்டா, பாண்டியனகடவெல	0 0 130
106	ஷே	அழிக்கப்பட்ட ஓநெல் வயல, வாயக்காலும், கால்	பண்டாகே அப்புஹாமி பாண்டியனகடவெல	0 0 89
107	ஷே	நெல் வயல தெரு வாயக்கால	பண்டாகே அப்புஹாமி பாண்டியனகடவெல	0 0 110

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந் தேதி காலை 10 மணிகளுக்கு அனுராதபுரம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அனுராதபுரம் கச்சேரி, 1953 ம் ஆண்டு (மே) (ஏப்பிரல்) சித்திரைமீ 6 ந் உ. டி. எச. டி. சொயிசா, வட மத்திய மாகாண உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட இலக்கம் F V P 147, சபிளிமெனற இல 1 கிராமம்—பாண்டியனகடவெல

ஆண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமையாளியின் பெயர்	விசாலம் எ று ப
108	மஹாவெல	நெல் வயல, தெரு, வாயக்கால	சீரூலகே குணவாடெனா பாண்டியனகடவெல	0 0 111
109	ஷே	ஷே	மெனிகரூலகே முதலிஹாமி, பாண்டியனகடவெல	0 0 59
110	ஷே	ஷே	சினனதாகே வல்லி எறறனா, பாண்டியனகடவெல	0 0 51
111	ஷே	ஷே	நிக்கிரூலகே நன மெனிகா பாண்டியனகடவெல	0 0 127
112	ஷே	ஷே	அப்புஹாமிகே கலுபண்டா பாண்டியனகடவெல	0 0 95
113	ஷே	ஷே	கிறிஹாமிகே உக்குமெனிக்கா, பாண்டியனகடவெல	0 0 55
114	ஷே	ஷே	மெனிகரூல விடானகே ஹேறத பண்டா, பாண்டியன கடவெல	0 0 53
115	ஷே	ஷே	மனதிறிஹாமிகே கப்புஹாமி, பாண்டியனகடவெல	0 0 110
116	ஷே	ஷே	வேலாதகே சீரூல, பாண்டியனகடவெல	0 0 345
117	பனசல்குமபுற	ஷே	பீ டனபால பாண்டியனகடவெல கோவில், பாண்டியன கடவெல	0 3 226
127	யத்துறுவலகாவ பிறறளிய	அணைக்கட்டு	நனஹாமிகே கிரிஎறறனா, பாண்டியனகடவெல	0 0 06
128	போகஹவத்த	தெனனற தோட்டத்தின் ஒரு பகுதி 20-25 வருஷம், தெரு, வாயக்கால அணைக்கட்டு	ஷே	0 0 151
129	மஹாவெல	நெல் வயல	சினனதாகே வல்லி எறறனா, பாண்டியனகடவெல	0 0 15
130	ஷே	ஷே	அப்புரூலகே முதலிஹாமி பாண்டியனகடவெல	0 0 34
131	போகஹவெற	தெனனற தோட்டத்தின் ஒரு பகுதி 20-25 வருஷம், தெருவும் அணைக்கட்டு	மெனிகரூல விடானகே ஹேறத பண்டா, பாண்டியன கடவெல	0 0 179
132	மஹாவெல	நெல் வயல தெரு, வாயக்காலும் கட்டு	வேலாதகே சீரூல, பாண்டியனகடவெல	0 0 69
133	ஷே	நெல் வயல	ஷே	0 0 26
134	ஷே	ஷே	மெனிகரூல விடானகே ஹேறத பண்டா பாண்டியன கடவெல	0 0 20
135	ஷே	ஷே	அப்புரூலகே முடலிஹாமி பாண்டியனகடவெல	0 0 20
136	ஷே	ஷே	சினனதாகே வல்லி எறறனா பாண்டியனகடவெல	0 0 10
137	ஷே	ஷே	மெனிகரூல விடானகே ஹேறத பண்டா, பாண்டியன கடவெல	0 0 04
138	ஷே	நெல் வயல, தெரு, வாயக்காலும் அணைக்கட்டு	ஷே	0 0 50
139	ஷே	ஷே	அப்புரூல முடலிஹாமி பாண்டியனகடவெல	0 0 59
140	ஷே	ஷே	சினனதாகே வல்லி எறறனா, பாண்டியனகடவெல	0 0 50
141	ஷே	ஷே	மெனிகரூல விதானகே ஹேறத பண்டா பாண்டியன கடவெல	0 0 03
142	ஷே	ஷே	கிறிஹாமிகே உக்கு மெனிக்கா, பாண்டியனகடவெல	0 0 41
143	ஷே	நெல் வயல, தெரு, வாயக்காலும் அணைக்கட்டு	மெனிகரூலகே விடானகே ஹேறத பண்டா, பாண்டியன கடவெல	0 0 69
144	ஷே	நெல் வயல தெரு வாயக்கால	நிக்கிரூலகே நனமெனிக்கா, பாண்டியனகடவெல	0 0 55
145	ஷே	நெல் வயலும் வாயக்காலும்	சினனதாகே வல்லி எறறனா, பாண்டியனகடவெல	0 0 11
146	ஷே	ஷே	மெனிகரூலகே முடலிஹாமி பாண்டியனகடவெல	0 0 09
147	ஷே	நெல் வயல	சீரூல குணவாடென, பாண்டியனகடவெல	0 0 03
148	போகஹவத்த	தேவையற்ற நிலம்	கடிருலகே லமி எறறனா, நனஹாமிகே கிறி எறறனா ஹேறதஹாமிகே தேஹாமி அப்புரூலகே முதலிஹாமி, பாண்டியனகடவெல	0 0 108
149	ஷே	தெனனற தோட்டத்தின் ஒரு பகுதி 50 வருடம், தெரு, வாயக்காலும் அணைக்கட்டு	கடிருலகே லமி எறறனா, நனஹாமிகே கிறி எறறனா ஹேறதஹாமிகே தேஹாமி, அப்புரூலகே முடலிஹாமி, பாண்டியனகடவெல	0 0 387
150	தலகஹவத்த	அணைக்கட்டு	புஞ்சிரூலகே மந்திறிஹாமி, பாண்டியனகடவெல	0 0 24

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 20 ந் தேதி காலை 10 மணிகளுக்கு அனுராதபுரம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 13 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அனுராதபுரம் கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரைமீ 6 ந் உ. டி. எச. டி. சொயிசா, வட மத்திய உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

LW 3456

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பலகல குறிச்சி—கடைசி கிராமப்படத்து இலக்கம் 410 அனுபந்தம் 1

துணை காணியின் பெயர்	விபரம்	சொந்தக்காரர்	விசாலம் ஏ ரு ப
51 அனட கொல்ககா பந்தவேன கலலு எலலை யுள்ள சேனை பிட்டிய கெதரலந்த		லீலாவதி டம்பவினை பஹால் டம்பவினை வெலிமடை	2 2 5 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1953 ம ஆனி மாதம் 8 ந தேதி பி ப 3 மணிகளுக்கு ஆர் ஓ கந்தோர் உடுக்கின்றதில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுபற்றி தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆனி மாதம் 1 ம தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா உறுதிகளும் மற்றும் பத்திரங்களும் விசாரணையின்போது கொண்டுவர வேண்டும்

வதுளை கச்சேரி  
1953 ம ஆனி பங்குனிமீ 30 ந உ

ஏ ஐ மொகிதீன்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

LW 3561

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

நீடிமாலியத்தைக் குறிச்சி—PPA 268

துணை காணியின் பெயர்	விபரம்	சொந்தக்காரர்	விசாலம் ஏ ரு ப
1 முத்தெடல வெஹுறு	நிரந்தர கட்டிடம் கொண்ட சேனை	R B பிட்டவெலவுமரு லாம பொட்டவ ஊரேனிய	0 36 4
2 ஷே	சேனை	ஷே	0 0 3 8
மொத்தம்			0 1 0 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1953 ம ஆனி மாதம் 23 ந தேதி காலை 11 00 மணிகளுக்கு ஊரேனிய அரசாங்க பள்ளிக்கூடத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுபற்றி தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆனி மாதம் 16 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா உறுதிகளும் மற்றும் பத்திரங்களும் விசாரணையின்போது கொண்டுவர வேண்டும்

வதுளை கச்சேரி  
1953 ம ஆனி பங்குனிமீ 30 ந உ

ஏ ஐ மொகிதீன்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே

காணி மீட்டற் சட்டம்

LRO/APL/3363/J/LLD/92/53/LP 6550

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி, புகழ்ப்பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு  
1953 ம ஆனி (பெரவரி) மாதமீ 13 ந உ

பீ பி புலங்குலம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணி  
ஆரம்பபட்ட இல A 1,398 கிராமம்—மாவட்டம்

துணை காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 பெலங்குஹவத்த	20 வருஷங்கொண்ட கறுவா	மிசில ஆர் எம் என கறுவாதி, விலெகொட், அம்பலாங்கொட்	2 2 3
2 ஷே	ஷே	ஷே	0 0 6
மொத்தம்			2 2 9

இலக்கம் LRO/APL/4387 J/LLD/4/53 LG 138

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்

காணி காணி அபிவிருத்தி மந்திரி, புகழ்ப்பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ஆனி (ஜனவரி) மாதமீ 5 ந உ

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எஸ் அமரசிங்கு  
நிரந்தர காரியதரிசி

அட்டவணை  
பிரதமப்படம் A 741 கிராமம்—மாயனஞ்சுவ

துண்டு	காணியின பெயர்	விபரம்	உரிமைக்காரர்	விசாலம் எ ரு ப
1	பூணுகேரும்புற	நெல்வயல	எச எம் டி ஜயததிலக்க பண்டார, "ஜயசிறி" கலபிறறமட	0 1 31
2	ஷே	ஷே	ஷே	0 1 4
3	ஷே	ஷே	ஷே	0 0 8
மொத்தம்				0 3 3

இலக்கம் LRO/APL 4387 A/J/LLD/183/53 LG 147

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்**

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ் அமரசிங்க,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,  
1953 ம மார்ச் (மாச) பங்குனிமீர் 10 ந் உ.

அட்டவணை

பிரதமப்படம் A 743 கிராமம்—மாயனஞ்சுவயும், தொறவக்கயும்

துண்டு	காணியின பெயர்	விபரம்	உரிமைக்காரர்	விசாலம் எ ரு ப
1	மனகடகாவவத்த அல்லது தல ஓவிறறேறேறேகேபலித் தென்னேவத்த	40 வருஷ தென்னந்தோட்டம்	குக்குளபெனே, தொறவக்க வாசியான தொம்பட்ட தெனிபத்திறனேறேறலாகே மகிலிஸ சிங்கோவும், செல்லி களுஆராசிகே நன்தாவதிவசலத்த	0 0 23
2	ஷே	40 வருஷ தென்னந்தோட்டம், 4 வருஷ 1 தெனனை, 30 வருஷ 2 பலா, 15 வருஷ 12 பாக்கு மரங்கையுடையது	ஷே	0 0 8
3	ஷே	40 வருஷ தென்னந்தோட்டம்	ஷே	1 3 22
4	ஷே	4 வருஷ 5 பாக்கு, 30 வருஷ 1 பலா, 4 வருஷ 2 தெனனை மரங்கையுடைய தென்னந்தோட்டம்	ஷே	0 1 12
மொத்தம்				2 1 25

கச்சேரி இல LA 3478

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்**

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம மார்ச் (பெருவரி) மாதிரி 21 ந் உ.

பீ பி புலங்குலம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ் அமரசிங்க,  
நிரந்தரக் காரியதரிசி

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,921 கிராமம்—ஓவல்

துண்டு	காணியின பெயர்	விபரம்	உரிமைக்கேட்பவா பெயர்	விசாலம் எ ரு ப
1	பேர்க்குழுவலத்தை	கொக்கோ ற்பயா, தெனனை, 30 வயதாய பலா மரங்களும கொணட காணி	மாதநனை திரிகோணமலை வீதியில் வசிகும கே என ஆ எம் கதிரேசன செட்டடி	0 0 26
2	ஷே	ஷே	ஷே	0 1 34
3	ஷே	ஷே	ஷே	0 0 12
4	ஷே	ஷே	ஷே	0 3 11
5	ஷே	பயிர் ஒன்றும் இல்லாத காணி	ஷே	0 0 1
மொத்தம்				1 2 4

இலக்கம் LA 3477

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்**

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம மார்ச் (பெருவரி) மாதிரி 11 ந் உ.

பீ பி புலங்குலம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ் அமரசிங்க,  
நிரந்தரக் காரியதரிசி

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,862 கிராமம்—ஹறலகம் (பகுதி)

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	நெகற்கொடடுவ அல்லது நெகற்கொடடுவகுமபுற	நெல் வயல்	மாத்நீ, இல 401, கிரிகோனமீல வீதியில் வசிக்ரம் வீ வெளியைன் செட்டியார	0 0 23
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 1
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 3
மொத்தம்				0 0 27

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல் LA 3456

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 22 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 15 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாத்நீ டில்திற்கு உதவி ஐனற ஆதா இராசுமார இரத்தினவேல் ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இதால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்நீக் கச்சேரி,

1953 ம (ஸ்) (மாச) பங்குனிமீ 28 ந ட

ஏ ஆர் இரத்தினவேல்,  
டில்திற்கு உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,875 கிராமம்—சேருகொல்லி

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கொட்பேல்	நெல்வயல்	மாத்நீ உன்பொத்தபிறறியில், எச் எல் ஜெயினுதீன் அவர்களும், மாத்நீ, உன்பொத்தபிறறியில் அப்துல் மஜீதும்	0 1 7
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 19
மொத்தம்				0 1 26

LB 2170/LRO/APL 4476/J/LLD/2917

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (ஸ்) ஜூன் மாதம் 3 ந் திகதியில் மாத்நீக் கச்சேரியில் மு ப 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஸ்) மே மாதம் 28 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாத்நீ டில்திற்கு கூட்டு உதவி ஐனற ர எம் விஜேனாயக் ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இதால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாத்நீக் கச்சேரி,

1953 ம (ஸ்) மாச மாதம் 23 ந் திகதி

ஈ எம் விஜேனாயக்,  
டில்திற்கு உதவி ஐனற

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் 1,377 கிராமம்—இஹல் விட்டியல்

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	யஹலயகோட்டேன	றப்பா 40 வயது	மில ரேசுலிண்ட், விசரோறியா, ஒல்லென ரோ, கோட்டை மாத்நீ	2 1 5

இல LA 658/LRO

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம வருடம் ஆனி மாதம் 1 ந் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன் தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம வருடம் வைகாசி மாதம் 21 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலமாக எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்

வடமாகாணத்து ஆரசாட்சி ஏசனடா பீ ஜே ஹடலன் ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இதால் அறிவித்தல் செய்கிறேன்

4 1952 ம ஆண்டின் ஆவணி மாதம் 22 ந திகதியில் 10,436 ம இலக்கத்தைக் கொண்ட இலங்கை அரசாட்சி 'கெசற்' பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்ட இந்தக் காணியைப் பற்றிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக் கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி செய்யப்பட்ட அறிவித்தல் இத்தர ரத்துச் செய்யப்படுகிறது

யாழ்ப்பாணக்கச்சேரி,  
1953 ம (ஸ்) பங்குனி மாதம் 30 ந உ

பீ ஜே ஹட்சன்,  
வட மாகாண அறிபா

அட்டவணை

துணடு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்- ஏ று ப-
1	பெரியபுலம்	புலகயிலைத் தோட்டம், (பயிர் இல்லாதது) வெளியான தரிசு நிலம் வாயக்கால்	புலகயிலைத் தோட்டம், (பயிர் இல்லாதது) வெளியான தரிசு நிலம் வாயக்கால்	(1) கனகசபாபதி சுந்தரமூர்த்தி பெண மஹாலட்சுமி, அச்சவேலி தெற்கு அச்சவேலி, (2) கனகசபாபதி சுந்தரமூர்த்தி, அச்சவேலி தெற்கு அச்சவேலி, (3) தம்பா தாமோதரம் பிள்ளை மனைவி பொன்னமமா, கதிரிப்பாய, அச்சவேலி (4) தம்பா தாமோதரம் பிள்ளை கதிரிப்பாய, அச்சவேலி (5) வயித்திலிங்கம் அருளம்பலம் மனைவி ஞானரத்தினம், அச்சவேலி (6) வயித்திலிங்கம் அருளம்பலம், அச்சவேலி	0 1 11
2	ஷே	புலகயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது) வெளியான தரிசு நிலம்	புலகயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது) வெளியான தரிசு நிலம்	ஷே	0 0 23 8
3	ஷே	புலகயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது) 1-2 வருஷ வாழ்க்கை, 4 மாத தாவரப் பயிர்களும், 3 மாத மரவளங்களும், 9 தென்னை களுள்ள (30 வருஷம்) தென்னந் தோட்டம், வாயக்காலும் தரிசு நிலமும்	புலகயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது) 1-2 வருஷ வாழ்க்கை, 4 மாத தாவரப் பயிர்களும், 3 மாத மரவளங்களும், 9 தென்னை களுள்ள (30 வருஷம்) தென்னந் தோட்டம், வாயக்காலும் தரிசு நிலமும்	ஷே	0 3 21 4
4	ஷே	வாயக்கால்	வாயக்கால்	ஷே	0 0 3 8
5	ஷே	30 வருஷ ஒரு தென்னைமரமும் ஒரு கறகட்டுக் கிணறும் அடங்கிய தென்னந் தோட்டம்	30 வருஷ ஒரு தென்னைமரமும் ஒரு கறகட்டுக் கிணறும் அடங்கிய தென்னந் தோட்டம்	(1) கனகசபாபதி சுந்தரமூர்த்தி பெண மகாலட்சுமி (2) மேற்படி சுந்தரமூர்த்தி, (3) தம்பா தாமோதரம் பிள்ளையின் மனைவி பொன்னமமா, கதிரிப்பாய, அச்சவேலி (4) தம்பா தாமோதரம் பிள்ளை, அச்சவேலி	0 0 5 I
6	வெள்ளருவங்கூடல்	புலகயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது) 3 மாத மரவளங்களும், வாயக்காலும்	புலகயிலைத் தோட்டம் (பயிர் இல்லாதது) 3 மாத மரவளங்களும், வாயக்காலும்	(1) கனகசபாபதி சுந்தரமூர்த்தி பெண மகாலட்சுமி, (2) மேற்படி சுந்தரமூர்த்தி, (3) தம்பா தாமோதரம் பிள்ளை மனைவி பொன்னமமா, கதிரிப்பாய, அச்சவேலி (4) தம்பா தாமோதரம் பிள்ளை கதிரிப்பாய, அச்சவேலி (5) வயித்திலிங்கம் அருளம்பலம் மனைவி ஞானரத்தினம், அச்சவேலி (6) வயித்திலிங்கம் அருளம்பலம் அச்சவேலி	0 2 5 3
மொத்தம்					1 3 30 I

(1947 ம ஆண்டின் முடிக்கூடிய காணிகளின் சட்டத்தின் 8 ம பிரிவினாடி முடிக்கூடிய பாகமென விடப்பட்ட பாகங்களைத் தவிர்த்து)

இலக்கம் LD 3402—J/LLD/93/53—LRO/APL 5347 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
  - (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
  - (3) அத்தகைய காணியில் உருத்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
    - (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (ஸ்) (ஜூன்) ஆனி மாதம் 2 ந திகதி காலே 10 மணிக்கு கலமுனைக் காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன வந்து தெரியப்படும்,
    - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 25 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்
- மட்டக்களப்பு டிஸ்திரிக்டு உதவி ஏஜனர, தியாகராஜா ராஜதுரை ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மட்டக்களப்பு கச்சேரி

1953 ம (ஸ்) (மாாச்) பங்குனிமீ 30 ந உ

தி ராஜதுரை,  
டிஸ்திரிக்டு உதவி ஏஜனர

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A I 054 கிராமம்—4 ன் குறிச்சி, கலமுனைக் குடியிருப்பு

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்- ஏ று ப-
1	வட்டவனவயல்	நெல்வயல்	எம் எஸ் காரியப்பா, கலமுனை	0 0 33
2	ஷே	ஷே	ஷே	1 0 8
மொத்தம்				1 1 1

இலக்கம் LRO/APL 5378/J/LLD/54/53/LG 116

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
  - (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக கேகாலேக் கச்சேரியில் 1953 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 11 ந திகதி காலே 9 15 மணிக்கு எனமுன வந்து தெரியப்படும்,



(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 4 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டிஸ்த்ரிக்டு உதவி எஜ்னரர் எம் ஜி வி பி டபிள்யூ சமரசிங்ஹு ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கேகாலைக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 26 ந் உ.

எம் ஜி வி பி டபிள்யூ சமரசிங்ஹு  
டிஸ்த்ரிக்டு உதவி அதிபர்

அட்டவணை

பிரதமப்படம் A 739 கிராமம்—மலவிறற

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரர்	விசாலம் ஏ ரு ப
1	மீகாஹமுல்லேகுமபுற	நெல்லயல்	ஸ்ரீமதி கே ஏ சனே பெரேரா ஹாமினி பலலாதேனிய, கேகாலை	0 3 1
2	ஷே	ஷே	ஷே	0 0 38
மொத்தம்				0 3 39

இலக்கம் LRO/APL 5378 A/J/LLD/53/53/LG 117

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தினாடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக கேகாலைக் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 11 ந் திகதி, காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 4 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டிஸ்த்ரிக்டு உதவி எஜ்னரர் எம் ஜி வி பி டபிள்யூ சமரசிங்ஹு ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கேகாலைக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 26 ந் உ.

எம் ஜி வி பி டபிள்யூ சமரசிங்ஹு,  
டிஸ்த்ரிக்டு உதவி அதிபர்

அட்டவணை

பிரதமப்படம் A 740 கிராமம்—மலவிறற

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரர்	விசாலம் ஏ ரு ப
1	தலகாஹதேனியகுமபுற	நெல்லயல்	ஸ்ரீமதி கே ஏ சனே பெரேரா ஹாமினி, பலலாதேனிய, கேகாலை	0 3 35
2	எகொடவத்தேனேன்	தெனீன், பலா முதலியவற்றையுடைய தோட்டம்	ஷே	0 0 16
3	ஷே	ஷே	ஷே	0 0 29
4	ஷே	ஷே	ஷே	0 0 28
5	ஷே	ஷே	ஷே	0 2 27
மொத்தம்				2 0 15